



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,133 — FRIDAY, AUGUST 4, 1950

Published by Authority

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices :—</b>		<b>Land Sales by the Settlement Officer :—</b>	
Preliminary Notices .. .. .	—	Western Province .. .. .	—
Final Orders .. .. .	—	Central Province .. .. .	—
<b>Land Sales by the Government Agents :—</b>		Southern Province .. .. .	—
Western Province .. .. .	—	Northern Province .. .. .	—
Central Province .. .. .	—	Eastern Province .. .. .	—
Southern Province .. .. .	—	North-Western Province .. .. .	—
Northern Province .. .. .	—	North-Central Province .. .. .	—
Eastern Province .. .. .	—	Province of Uva .. .. .	—
North-Western Province .. .. .	—	Province of Sabaragamuwa .. .. .	—
North-Central Province .. .. .	—	Land Acquisition Notices .. .. .	811
Province of Uva .. .. .	—	Notices under the Land Development Ordinance .. .. .	—
Province of Sabaragamuwa .. .. .	—	Land Redemption Notices .. .. .	820
		Land Resumption Notices .. .. .	—
		Miscellaneous Land Notices .. .. .	820
		Lands under Peasants Proprietor Scheme .. .. .	—

PART V published with this Issue contains List of Applications for Licences for Lorries, &c.

## Land Acquisition Notices

L. H. 422.

HAVING been duly directed by the Executive Committee of Local Administration acting under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for widening P. W. D. road at the approach to ferry at Udugama, Kalutara District, to wit :—

Supplement No. 1 to final Village plan No. 90. Village—Udugama

Lot	Name of Land	Description	Extent A. R. P.
104	P. W. D. road	P. W. D. road, said to be owned by Surige Haramanis Appu, Walakularachchige Mendis, Surige Don Brampy Singho and Surige Don Hendrick, all of Udugama	0 0 5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on September 21, 1950, at 11 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kalutara, July 31, 1950.

C. BALASINGHAM,  
Assistant Government Agent.

L. H. 220.

HAVING been duly directed by the Executive Committee of Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for means of access to Morapitiya Colony, Morapitiya Village, in Maha Pattu, Pasdun Korale East, Kalutara District, to wit :—

Supplement No. 3 to Final Village plan No. 115. Village—Morapitiya (Part)

Lot	Name of Land	Description	Extent A. R. P.
463	Sihhidolakumbura	Paddy field said to be owned by M. Carlinenona of Morapitiya and M. Peter Singho (whereabouts not known)	0 0 9.4
465	Channel	Channel said to be owned by M. Carlinenona of Morapitiya and M. Peter Singho (whereabouts not known)	0 0 1.0

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on September 21, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kalutara, July 27, 1950.

C. BALASINGHAM,  
Assistant Government Agent.

811—J. N. A. 99686-634 (7/50)

L. C. 3108.

HAVING been duly directed by the Executive Committee of Local Administration under the delegation of His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, the widening of St. Philip Neris Road, Kalutara District, to wit:—

Preliminary plan No. A 1,386. Village—Katukurunda (within the U. C. limits of Kalutara)

Lot	Name of Land	Description	Extent A. R. P.
1	Koswattakattiya, part of assessment No. 19, St. Philip Neris Road	Garden contains 2 coconut trees 15-50 years and 1 coconut plant 3 years old, said to be owned by Gallege Pemiyanu Fernando of Katukurunda,	0 0 1
2	Koswattakattiya, part of assessment No. 21A, St. Philip Neris Road	Garden contains 1 coconut tree 50 years old, said to be owned by Kurukulasooriya Patabendige Neres Musan de Silva, Kurukulasooriya Patabendige Methayas Wilfred de Silva, Kurukulasooriya Patabendige Simon Philip de Silva of Katukurunda, Kurukulasooriya Patabendige Grace Mary de Silva of Negambo and Dewapurage Bastian Fernando, 134, Messenger Street, Colombo	0 0 1.2
3	Koswattakattiya, part of assessment No. 21A, St. Philip Neris Road	Garden contains 1 coconut tree 50 years old and 5 coconut plants 2 years old, said to be owned by Kurukulasooriya Patabendige Lazarus Fernando of Katukurunda	0 0 1.4
4	Koswattakattiya, part of assessment No. 21, St. Philip Neris Road	Garden contains 3 coconut trees 50 years old, 8 coconut plants 5 years old and 11 arecanut trees 5 years old, said to be owned by Kurukulasooriya Patabendige Neres Musan de Silva and Kurukulasooriya Patabendige Methayas Wilfred de Silva of Katukurunda	0 0 3.5
5	Koswattakattiya, part of assessment No. 21B, St. Philip Neris Road	Garden contains 3 coconut plants 5 years old and 9 arecanut trees 5 years, said to be owned by Kurukulasooriya Patabendige Philip Simon de Silva of Laxapatiya, Moratuwa	0 0 0.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on September 30, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kalutara, July 31, 1950.

C. BALASINGHAM,  
Assistant Government Agent.

LP 5964.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of the proposed Rural Hospital at Habaraduwa, to wit:—

Preliminary plan No. A 1,041. Village—Meepemanamulla in Harumalgoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kapuwatta	Jungle contains 1 etamba tree 50 years	Mabotuwana Jagodage David de Silva, Telikada Palliyege Hinnihami, Welgama Palliyeguruge Martin, Telikada Palliyegedoris Appuhami, Hettiarachchige Alexander, all of Harumalgoda, Hettiarachchige Beni and Telikada Palliyegepinohami, both of Habaraduwa, Liyanagoda, Meepegamage Cornelis of Batemulla, Liyanapathirana Arnolis hami, 41, Wedikanda Road, Mt. Lavinia, Telikada Palliyegedavid Weerasena, Udaweragama, Matale, Telikada Palliyegepindiyas, Morahela, Matale	0 0 20
2	Do.	Jungle	Mabotuwana Jagodage David de Silva, Telikada Palliyegedoris Appuhami, Hettiarachchige Alexander, all of Harumalgoda, Hettiarachchige Beni and Telikada Palliyegepinohami, both of Habaraduwa, Liyanagoda, Meepegamage Cornelis of Batemulla, Liyanapathirana Arnolis hami of 41, Welikanda Road, Mt. Lavinia, Telikada Palliyegedavid Weerasena of Udaweragama, Matale, Telikada Palliyegepindiyas of Morahela, Matale	0 1 4.8
3	Do.	Rubber and coconut garden contains 70 rubber trees 30 years, 25 coconut trees 10-30 years, 10 jak trees 40-70 years, 31 arecanut trees 20 years, 3 kitul and 2 domba trees 15 years, 5 kaju and 3 goraka trees 10 years, and 1 lime tree 5 years	Mabotuwana Jagodage David de Silva of Harumalgoda	0 2 38.3
4	Do	Garden contains 23 coconut, 9 jak trees 50 years, 16 breadfruit trees 30 years, 10 coconut and 5 bel trees 25 years, 2 kitul trees 20 years, 13 coconut trees, 6 arecanut trees, 8 lime trees, 29 coffee trees, 6 orange trees, 4 mango trees, 1 goraka tree, 1 lunumidella tree 10 years, 8 kaju trees 5-15 years, 2 murunga trees 5 years, 70 plantain bushes 1 year, 1 permanent house, 4 temporary houses and 1 earth well	Mabotuwana Jagodage David de Silva, Telikada Palliyegedoris Appuhami, Hettiarachchige Alexander, all of Harumalgoda, Hettiarachchige Beni and Telikada Palliyegepinohami both of Habaraduwa, Liyanagoda, Meepegamage Liyanapathirana Arnolis hami of 41, Welikanda Road, Mt. Lavinia, Telikada Palliyegedavid Weerasena of Udaweragama, Matale, Telikada Palliyegepindiyas of Morahela, Matale	1 0 3.8
5	Delgahawatta	Garden and rubber contains 105 rubber trees and 11 coconut trees 30 years, 6 jak trees 30-50 years, 1 goraka tree 25 years, 5 kaju trees 10 years, 1 breadfruit tree 5 years, part of a foot-path and hospital	Mabotuwana Jagodage David de Silva of Harumalgoda and Don Henderick de Silva Samarasinghe of Katukurunda, Koggala	1 0 36.2
6	Do.	Part of garden contains no cultivation	do.	0 0 2.9
7	Kapuwatta	Garden contains 21 coconut trees 50 years, 2 kaju trees 8 years and 3 lunumidella trees 6 years, and part of a foot-path	Mahadurage Daniel of Metaramba, Unawatuna	0 1 39.5
8	Do.	Garden contains 3 coconut trees 50 years	do.	0 2.4

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
9	Kapuwatta	Garden contains 10 coconut trees 50 years, 4 coconut trees 25 years, 15 coconut trees 5 years, 14 jak trees 15 years, 1 kaju, 1 kitul, 1 woodapple, 3 lunumidella, 1 imbul and 1 goraka 5 years and 2 mango trees 2 years, and part of a foot-path	Mahadurage Daniel of Metaramba, Unawatuna	0	2 8 6
10	Do.	Garden contains 4 coconut trees 10-25 years, and 1 arecanut tree 8 years	do.	0	0 1 0

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Building No. 39, Koggala Air Base (main entrance) on August 30, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests on the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Galle, July 22, 1950.

V. P. VITTACHI,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for G/Delpone Sinhalese Mixed School, to wit:—

Preliminary plan No. A 1,198. Village—Metawilhya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Mullekande Estate Bentota Group	Rubber, contains 238 trees 10 years	Messrs. Carson Cumberbatch & Co., Ltd., Colombo (Agents)	1	3 13 6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at G/Delpone Sinhalese Mixed School, on August 28, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Galle, July 24, 1950.

V. P. VITTACHI,  
Assistant Government Agent.

LB 1628.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of Uyanwatta Sinhalese Mixed School, to wit:—

Preliminary plan No. A 1,249. Village—Uyanwatta South, Ward No. 4, Weragampita

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Sedoarachchigewatta, assessment No. 1697A in Ward No. 4	Garden contains 10 coconut trees 25 years, 7 breadfruit trees 5-30 years, 1 jak tree 8 years, 1 domba tree 4 years, 6 plantain bushes 1 year	J. W. Ranasinghe and Abeyratne Siriwardena Belin Singho, both of Uyanwatta, Weragampita, Nandarama Thero and Pentiyana Jinawansa Thero, both of Weragampita	0	0 2 6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Matara Kachcheri, on September 22, 1950, at 10 o'clock, and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, July 27, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

LB 1281.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a Maternity Home, &c., at Dondra, to wit:—

Preliminary plan No. A 1,115. Village—Dondra North

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Saiyagewatta assessment No. 36 in Ward No. 1	Coconut garden contains 4 coconut trees 40 years, 3 coconut trees 15 years, a thatched permanent building and a permanent latrine	W. A. Balahamy, Mrs. Maggie Mendis, Mrs. M. E. Jayasekera, Miss M. H. L. K. Siriwardena, Miss M. H. S. K. Siriwardena, Miss M. H. P. K. Siriwardena, Miss M. H. K. K. Siriwardena, Miss M. H. W. K. Siriwardena, M. H. J. K. Siriwardena, M. H. G. K. Siriwardena, M. H. S. K. Siriwardena, M. H. M. K. Siriwardena and M. H. W. K. Siriwardena, all of Sirisevana, Dondra	0	0 9 4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Matara Kachcheri, on August 25, 1950, at 3.30 p.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, July 18, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

LB 1601.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisitions Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for extensions to Mirissa Junior School, to wit:—

Preliminary plan No. A 1,233. Village—Mirissa South

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Paluwatta alias Illukwatta	Coconut garden contains 68 coconut trees 45 years, 117 coconut plants 3 years, and a masonry well which is claimed by M. H. Podsingho	M. H. Danie and minors P. G. Piyadasa, P. G. Nandawathie, P. G. Sumanawathie, P. G. Pemawathie, P. G. Ariyawathie and P. G. Somawathie, administrator P. G. Edwin, all of Mirissa	0	2 35 3
2	Illukwatta alias Mudaligewatta	Coconut garden contains 45 coconut trees 45 years, 95 coconut plants 3 years and 3 temporary cadjan sheds which are claimed by G. G. Samichchiappu, the Model Co-operative Society, and Gilbert Silva Weerasuriya, all of Mirissa	T. H. Daniel Silva of Mirissa	0	2 33 5

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
3	Illukwatte <i>alias</i> Mudaligewatta	Coconut garden contains 3 coconut trees 45 years	M. H. Danie and minors P. G. Piyadasa, P. G. Nandawathie, P. G. Sumanawathie, P. G. Pemawathie, P. G. Ariyawathie and P. G. Somawathie, administrator P. G. Edwin, all of Mirissa	0	0 3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Matara Kachcheri, on August 30, 1950, at 2 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, July 27, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

LB 1331.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of bunds for the Nilwalaganga Flood Protection Scheme, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Preliminary plan No. A 1,131. Village—Karagoda-Uyangoda					
1	Mahokanda	Open waste land contains part of bund	R. K. Divunuhamy, H. M. Nanda, J. R. M. Supirisa, E. N. Gangoris, E. N. Sayanaris, E. N. Liyoris, E. N. Alpina and E. N. Magalin, all of Karagoda-Uyangoda, E. N. Philippu, E. N. Agoris and E. N. Jayoris, all of Katukeleweediya	0	0 16.6
2	Imbulgahaowita and Erabaddegodagedarawatta	Open waste land contains 2 coconut trees 40 years and part of bund	H. M. Nanda, J. R. N. Supirisa, E. N. Gangoris, E. N. Sayanaris, E. N. Liyoris, E. N. Alpina, and E. N. Magalin, all of Karagoda-Uyangoda, E. N. Philippu, E. N. Agoris and E. N. Jayoris, all of Katukeleweediya, Kandy	0	0 36.3
Preliminary plan No. A 1,132. Village—Karagoda-Uyangoda					
1	Gorokgahatowatta	Paddy field	H. K. Don Deonis, S. L. Don Dias, W. A. Thomishamy, E. N. Liyoris, E. N. Sayanaris, E. N. Gangoris, all of Karagoda-Uyangoda, E. N. Philippu, E. N. Agoris and E. N. Jayoris, all of Katukeleweediya, Kandy, and E. N. Lasina of Akurugoda	0	0 5.4
2	Kawaiyanwala and Padilimulana	Paddy field contains part of bund	Mudaliyar S. W. Illangakoon, Rosmead Place, Colombo	0	2 19.2
3	Mediketiyekumbura	Open waste land contains part of bund	J. R. N. Supirisa, J. R. N. Babarisa and E. L. N. Jayanaris, all of Karagoda-Uyangoda, J. R. N. Carolis of Welihene-watta, Negombo, and N. P. Andiris of Hakmana	0	0 16
4	Hunugeikumbura	do.	Muhandiram, A. D. S. Weerasinghe of Matara	0	0 4.4
5	Do.	do.	D. H. Himbabun, D. K. Abaran, D. K. Martin (I), D. K. Martin (II), D. K. Andrayas, D. K. Carlinahamy, D. K. Kirihamy, D. K. Ensohamy and D. K. Charlis, all of Karagoda-Uyangoda, and Levarensma Wangapura of Nupe	0	0 13.7
6	Bovitiyakumbura	do.	Muhandiram A. D. S. Weerasinghe of Matara	0	0 6.2
7	Puwakgahaliyadda	do.	Muhandiram A. D. S. Weerasinghe of Matara, and J. Wickramasinghe of Karagoda-Uyangoda	0	0 21.7
Preliminary plan No. A 1,133. Village—Karagoda-Uyangoda					
1	Lenabatuge-owitawatta	Open waste land contains 19 plantain bushes and part of bund	D. C. Palihawadana Kodikara, D. I. Palihawadana Kodikara, D. Carolis Palihawadana Kodikara and Dona Cornelia Palihawadana Kodikara, all of Karagoda-Uyangoda	0	1 12.5
2	Keppalanuureowita	Open waste land contains part of bund	E. G. Abaran, E. G. Danie, E. G. Babun, E. G. Salmon, E. G. Divunuhamy, E. S. Juwanisappu, E. S. Charlis, E. S. Allis Appu and D. D. Samarawickrama, all of Karagoda-Uyangoda	0	0 26.7
Preliminary plan No. A 1,134. Village—Karagoda-Uyangoda					
1	Illesingedeniya and Moderamulana	Open waste land contains 1 coconut tree 30 years and part of bund	D. D. Wickramasinghe, J. Wickramasinghe, D. C. Wickramasinghe, all of Karagoda-Uyangoda, and A. Wickramasinghe of Panadure	0	2 6.5
2	Moderamulana	Open waste land contains part of bund	D. K. Andrayasappuhamy of Narangala	0	0 14
3	Do.	Open waste land	D. D. Wickramasinghe, J. Wickramasinghe, D. C. Wickramasinghe, all of Karagoda-Uyangoda, and A. Wickramasinghe of Panadure	0	0 2.9
4	Do.	do.	D. A. Rajapakshe Appuhamy of Wewagoda	0	0 1.4
5	Do.	do.	do.	0	0 2.4
6	Do.	do.	Don Andrayas Wijesiri Gunawardena, N. B. Don Andrayas Wijesiri Gunawardena, Johans Wijesiri Gunawardena, Francis Wijesiri Gunawardena, Abraham Wijesiri Gunawardena, Theodryas Wijesiri Gunawardena, all of Karagoda-Uyangoda, and Dona Cicilya Wijesiri Gunawardena of Kongala, and Sumanawathie Wijesiri Gunawardena of Kongasdeniya, Kotapola	0	0 3
7	Do.	do.	do.	0	0 0.9
8	Do.	do.	Don Andrayas Rajapakshe Appuhamy of Wewagoda	0	0 0.9
9	Do.	do.	do.	0	0 3
10	Do.	do.	E. Wickramaratne of Gabadaweediya, Matara	0	0 13.3
11	Do.	do.	do.	0	0 5.1
12	Do.	do.	D. K. Charlis Dias of Karagoda-Uyangoda	0	0 30
13	Radagemulana	do.	S. A. C. S. Issadeen, Beach Road, Matara	0	0 8.1
Preliminary plan No. A 1,135. Village—Karagoda-Uyangoda					
1	Pinkoratuwa <i>alias</i> bussagawawatta	Garden contains 1 jak tree and 3 coconut trees 30 years, 3 arecanut trees 20 years and a bund	K. P. Saunhamy of Karagoda-Uyangoda	0	0 8.2
2	Path	Path	R. G. Charlis of Karagoda-Uyangoda	0	0 2.3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Karagoda-Uyangoda Government Boys' School, on August 25, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, July 27, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for a V. C. cart road from Ambagahawatta in Egodabedda village to Warapitiya, to wit —

## Supplement No. 2 to final village plan No. 52. Village—Warapitiya

Lot	Name of Land	Description	Claimants and Address	Extent A. R. P.
192	Mulankolohenakoratuwa, Kongahakoratuwa	Coconut garden and citronella contains 14 coconut trees 10-15 years, 1 mango tree 15 years, and citronella 10 years (interplanted)	Sittamgallena Vihare, Warapitiya, Kirama (Chief Trustee, Matara Poratota Indaratana Thero)	0 1 1.6
193	Mulankolohenawatta, Talagaharuppa	Coconut garden contains 2 coconut trees 25 and 30 years, 4 coconut trees 10-15 years, 4 arecanut trees 15 years, 1 jak tree 70 years, and 1 kitul tree 20 years	Hewa Radage John of Warapitiya, Kirama	0 1 6.1
194	Mulankolohenawatta, Ruppa	Coconut garden contains 9 coconut trees 30 years, 1 coconut tree 15 years, 22 arecanut trees 10-20 years, 2 breadfruit and 3 kitul trees 20 years	Urumutte Radage Danorisa of Warapitiya, Kirama, Hewa Radage Sedorisa of Weladegoda, Kirama, and Ranasin Hewa Radage Sanchi of Weladegoda, Kirama	0 0 18.5
195	Mahawattekumbura, Eliyadda	Paddy field	Hewa Radage John of Warapitiya, Kirama, and Ketiyepage Samarasekera Kularatna, Schoolmaster, Government Vernacular School, Middeniya	0 0 9.7
196	Pallawatta, Eladagocapella-watta	Coconut garden contains 8 coconut trees 50 years, 1 jak tree 40 years and 4 kitul trees 10-15 years	Hewa Radage John and Don Carols Jayawardhana Edirisuriya-arachchi, both of Warapitiya, Kirama, and Ketiyepage Samarasekera Kularatna, Schoolmaster, Government Vernacular School, Middeniya	0 0 23.5
197	Pallawatta	Coconut garden contains 2 coconut trees 12 years	Hewa Radage Pedirisa and Hewa Radage John, both of Warapitiya, Kirama	0 1 2.2
208	Kebellaketiyeheha Mahahena	<i>alias</i> Citronella 10 years	Domingo Hewage Jinadasa Wijesuriya, General merchant, Weladegoda, Kirama	0 0 26.6
209	Galagahagawakoratuwawatta, Paranawatta, Nawalehena	Citronella 10 years	Munasin Liyana Arachchige Don Carols Mabarana of Warapitiya, Kirama	0 0 13.3

## Supplement No. 2 to final village plan No. 216. Village—Weladegoda

367	Tibbotuhena, Obadagewatta	Coconut garden contains 6 coconut trees 8 years, 42 arecanut trees 25-30 years, 2 breadfruit trees 60 years, 1 mango tree 50 years, 1 lunumdella tree 40 years, and 3 kitul trees 20 years	Wickramasinghe Kankanange Babeham, Hettitantrige Heenham and Samson Jayasuriya, all of Weladegoda	0 1 7.5
368	Kongahakoratuwa	Coconut garden contains 2 coconut trees 60 years, 2 jak trees 80-90 years, 8 arecanut trees 22-25 years, 1 mango tree 60 years, 1 burata tree 30 years, 1 breadfruit tree 4 years	Samson Jayasuriya, Hetti Tantrige John and Yaddhege Babun, all of Weladegoda, Kirama	0 0 26.5
369	Ambalamagawawatta, Galahitiyagedarawatta	Part of coconut garden 50 years, contains 5 kitul trees 10-20 years	Sittamgallena Vihara, Warapitiya, Kirama (Chief Trustee, Matara Poratota Indaratana Thero), Don David Munasinghe Mabarana and Don Charles Munasinghe Mabarana, both of Weladegoda, Kirama	0 0 6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Weladegoda Government School, on September 16, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Hambantota, July 24, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for widening Kirama Oya, Tangalla-Weeraketuya Road, to wit:—

## Supplement No. 5 to final village plan No. 316. Village—Walganeliya

Lot	Name of Land	Description	Claimants and Address	Extent A. R. P.
114	Mekiliyagahamulana	Paddy field	Sirijayalath Wijerangen Jothiratna Adorise, Sirijayalath Wijerangan Dupilna, Sirijayalath Wijerangan Pedirise, Panditha Nekathige Thedirise, Panditha Nekathige Hingiththina, Panditha Nekathige Sripina, Panditha Nekathige Podina, all of Walganeliya, and Panditha Nekathige Disneris of Ranna, and Panditha Nekathige Misilin of Akurubebila, Dickwella	0 0 5.2
115	Paranawatta	Open waste land	Panditha Nekathige Thedirise, Panditha Nekathige Podina, ditto Sripina, all of Walganeliya, Panditha Nekathige Hingiththina of Hakmana, Panditha Nekathige Misilin of Akurubebila, Dickwella, and Panditha Nekathige Disneris of Ranna	0 0 0.5
116	Potawagawawatta	Coconut garden contains 6 coconut trees 10-40 years	Sirijayalath Wijerangan Jothiratna Adorise, ditto Pedirise of Walganeliya, Sirijayalath Wijerangan Dupilna of Hittetiya, Matara, and Sirijayalath Wijerangan Salpina of Debarawewa, Tissamaharama	0 0 15.5
117	Galgodayaviharasthanaya	Open waste land	Polommaruwe Sumangala Thero of Galpattogoda, Walganeliya, Tangalla	0 0 26
117½	Do.	Garden contains a coconut tree over 40 years	do.	0 0 22.4
118	Do.	Coconut garden and citronella contains a coconut tree over 40 years	do.	0 0 24.1
119	Do.	Chena	do.	0 1 28.1
120	Babangewatta	Open waste land	do.	0 0 13.5
121	Loosegewatta	Coconut garden contains 3 coconut trees 40 years	Yapaarachchige Peter, ditto Martin, Wickramakalutotage Dinohami of Danketiya, Tangalla, Yapaarachchige Battona, Yapa arachchige Nomis of Tissamaharama, and Wickramaedrisooriyapatabendige Arnolis of Tangalla	0 0 13.9

Lot	Name of Land	Description	Claimant and Address	Extent		
				A.	R.	P.
122	Sooriyagahawatta alias Kodippilagewatta	Coconut garden contains 3 coconut trees 15-20 years, 1 naran tree 2 years, 1 bulu tree 10 years and 2 bamboo bushes.	Wickramakalutotage Dimohami, ditto Sangohami, Maddumapatabendige Sirisena of Danketiya, Tangalla, Wickramakalutotage Nonahami of Akurugoda, Tissamaharama, and Jayasooriya Davith Singho of Dodanpahala, Dickwella	0	0	11.2
123	Suriyaachchilagekoratuwa	Open waste land	Amarappuhkankanange Simon, ditto Heennona, ditto Joseynona and ditto Jaslin of Henekaduwa, Tangalla	0	0	4.7
124	Suriyaachchigewatta, Upasakappugewatta	Garden contains 9 coconut trees 1-12 years, 3 arecanut trees 1-5 years, 1 divul tree 2 years, 1 murunga tree 2 years and 3 bamboo bushes	Goonasekara Arachchi Patabendige Babunona and her son Mutmala Jayasooriya of Mawella, and Lessie Nona Jayasingha of Anuradhapura	0	0	10.4
125	Egodahawatta	Citronella	Abeyinkodippilapatabendige Thomishami of Danketiya, Tangalla, Abeyinkodippilapatabendige Babanona, ditto Abaranham, and ditto Carols Appu of Tissamaharama	0	0	28.4
126	Malgahawatta, Deniya, godella	Open waste land	Jayaweera Patabendige Konnehani of Danketiya, Tangalla	0	0	5.6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Mudaliyar's Office, Tangalla, on September 13, 1950, at 3 p.m., and to state the nature of their respective interests in the lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Hambantota, July 24, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for approaches to Kimbathamuna Bridge No. 3/3 on Weeraketiya-Middeniya Road, to wit:—

Combined supplement No. 1 to final village plan Nos. 144 and 376. Village—Kinchigune

Lot	Name of Land	Description	Name of Claimant and Address	Extent		
				A.	R.	P.
54	Polgaswalawatta	Garden contains 7 coconut trees 35 years, 4 coconut plants 4 years, 29 arecanut plants 10 years, 2 breadfruit trees 10 years and 7 imbul trees 5 years	A. H. M. Kariem, A. H. Mohammadu and A. R. M. Sadick, all of Muslim Street, Dickwella	0	0	10.9
56	Bogahawatta	Garden contains 3 coconut trees 35 years, 5 orange trees 10 years, 1 lime plant 5 years, and part of a thatched mud boutique	Wickramasinge Carolis, ditto Don Juwanis Francis, both of Raluwa, Weeraketiya	0	0	0.6
57	Minor road (part of)	Road	A. H. M. Kariem, A. H. Mohammadu and A. R. M. Sadick, all of Muslim Street, Dickwella	0		3.1

Combined supplement No. 1 to final village plan Nos. 144 and 376. Village—Udukirowila

75	Galekulawatta	Garden contains 1 coconut tree 35 years	A. S. Naina Mohammadu, A. S. Mohamed Watta, A. S. Nooral Husana, ditto Subada, all of Weeraketiya	0	0	6.2
77	Do.	Garden contains 3 coconut trees 35 years, 2 breadfruit trees 10 years and 1 jak tree 20 years	do.	0	0	14.5
78	Minor road (part of)	Road	do.	0	0	5.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Weeraketiya V. C. Office on September 18, 1950, at 3 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Hambantota, July 24, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for H/Atubode Mixed School well, to wit:—

Supplement No. 1 to final village plan No. 235. Village—Atubode

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
78	Kapugamagewatta	Garden	Gamage Don Andrayas, Aluboda, Weeraketiya	0	0	18.9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Weeraketiya V. C. Office, on September 11, 1950, at 3 p.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Hambantota, July 24, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for H/Kahawatta Government Sinhalese Mixed School, to wit:—

Supplement No. 15 to final village plan No. 291. Village—Kahawatta

Lot	Name of Land	Description	Name of Claimant and address	Extent		
				A.	R.	P.
229	Geudahanakoratuwa	Garden contains 40 coconut trees 40 years and 1 kaju tree 15 years	Heirs of late H. K. Henry de Silva of Beliatta	0	3	6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Beliatta Police Station, on September 16, 1950, at 4.30 p.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Hambantota, July 24, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely for the construction of Urubokka Oya, Anicut Scheme Channels, to wit:—

## Supplement No. 1 to final village plan No. 353 Village—Kapugampota

Lot	Name of Land	Description	Name of Claimant and Address	Extent		
				A.	R.	P.
16	Naraddegemulana	Paddy field	Bopelasse Sonunthera Thero as incumbent of Kapugampota Vihare, Weeraketiya	0	0	2.4
17	Do.	do.	do.	0	0	0.3
18	Do.	do.	do.	0	0	5.4
19	Wannikapugekoratuwa	Garden contains 2 coconut trees 30 years	Don Hendrick Galagama, Andries Dias and Don Cornelis Lokuhetti Mudalah, all of Weeraketiya	0	0	16.3
24	Kattadigekoratuwa	Garden contains 7 coconut trees 15 years, 1 coconut tree 50 years	Weramunda Sayakkara Simon and Don Phillippu Mohandirange Alwis, both of Wiraketiya	0	0	1.8
Supplement No. 1 to final village plan No. 355 Village—Marakada						
18	Paferanamulanaatmaga	Paddy field	M. C. M. Thowfik and others, owners of adjoining lot 3A	0	0	5.3
20	Patiranagemulana	do.	Mohammed Cassim Mohammed Thowfik and Mohammed Abdul Cassim Abdul Rahiman, both of Galle	0	0	17.3
21	Do.	do.	M. C. M. Thowfik and M. A. C. A. Rahiman of Galle	0	0	4.5
22	Do.	do.	do.	0	0	2.8
23	Do.	Waste land	Mohamed Cassim Mohammed Thowfik and Mohammed Abdul Cassim Abdul Rahiman, both of Galle	0	0	9.4
27	Marakada amunegawawatta	Garden contains 2 coconut trees 35 years	Somawathie Yapa of Kapugampota, Don Nicholas Abeywickrema and Don Cornelis Lokuhetti Mudalah, both of Weeraketiya	0	0	17.7
28	Marakada-elepitiya	Waste land	do.	0	0	12.7
Supplement No. 1 to final village plan No. 145. Village—Wellambuwa						
24	Marakada amunagawawatta	Garden contains 2 coconut trees 35 years, and part of irrigation channel	M. H. Somawathie Yapa of Kapugampota, Weeraketiya, Don Nicholas Abeywickrama and Don Cornelis Lokuhetti Mudalah, both of Weeraketiya	0	0	25.4
25	Do.	Waste land	do.	0	0	14.5
26	Puwakgahamuduna	Garden contains 2 coconut trees 40 years, and part of irrigation channel	Mohammed Abdul Cassim Cader Rahman and Mohammed Cassim Mohammed Thowfik, both of Galle	0	0	15.1
27	Do.	Waste land	do.	0	0	7.9
28	Punchipinwatta	Part of garden (no cultivation)	Bopalassa Sonunthera Thero as the incumbent of Kopugampota Vihare, Weeraketiya	0	0	15.6
29	Do.	Waste land	do.	0	0	7.3
31	Mahapinwatta	Garden contains 3 coconut trees 50 years	do.	0	0	36.7
32	Tunmodarawatta	Garden contains 5 coconut trees 45 years, 1 kutul tree 30 years, 1 umbrella and 6 arecanut trees 30 years	Sultan Marikar Abdul Samidu of Weeraketiya	0	0	38.1
33	Do.	Garden contains 2 sour orange and 5 coconut trees 5 years	do.	0	0	2.2
34	Ambagahamulana	Paddy field	do.	0	1	18.3
35	Thumbeliadde	do.	Bopalassa Sonunthera Thero as incumbent of Kapugampota Vihare, Weeraketiya	0	0	13.4
36	Paspala	do.	Aron Samarawickrama, Don Henry A. Senavirath Yapa, Don Niculas A. Senevirath Yapa, Don David A. Senevirath Yapa, Don Abraham A. Senezirath Yapa, all of Weeraketiya, and Mohammed Cassim Mohammed Abdulla of Galle	0	1	1.1
37	Naraddegemulana	do.	Bopalassa Sonunthera Thero as incumbent of Kapugampota Vihare, Weeraketiya	0	1	1.1
38	Udalintota	Garden contains 19 coconut trees 40 years, 3 arecanut, 1 halmilla and 1 jak trees 30 years, 3 breadfruit trees 30 years	Karunanayaka Hamina of Wattagama, Dickwella, Johonna C. Dissanayaka and Alice Eleanor Abeysinghe Samarasekara, both of Tangalla, P. D. Karunanayaka, President, Rural Courts, Hakmana, and A. C. Weerasinghe, V. H. Mandaduwa, Weeraketiya	0	1	3.4
39	Gahalawala	Paddy field	Mohammed Cassim Mohammed Thowfik and Mohammed Abdul Cassim Abdul Rahiman, both of Galle, and M. H. Somawathie Yapa of Kapugampota, Weeraketiya	0	0	9.1
40	Isswetiya	do.	Abdul Latiff Abdul Samat of Tangalla; Karunanayaka Hamina of Wattagama, Dickwella; Don Hendry A. Senarath Don Niculas ditto, Don David ditto, Don Abraham ditto, all of Uduririwila.	0	0	34.0
41	Radairama	do.	Don Henry A. Senarath Yapa, Don Nicholas A. Senarath Yapa, Don David A. Senarath Yapa, Don Abraham A. Senarath Yapa, all of Weeraketiya, Mohammed Cassim Mohammed Thowfik of Galle, Mohammed Abdul Cassim Abdul Rahiman of Galle, Abdul Latiff Abdul Samidu of Tangalla, and Karunanayaka Hamina of Wattagama, Dickwella	0.	1	2.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands, are hereby required to appear personally or by agent before me at Weeraketiya V. C. Office, on September 11, 1950, at 8.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Hambantota, July 24, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent





Lot	Name of Land	Description	Claimants and Address	Extent		
				A.	R.	P.
77	Lolugahawatta Pihkannewatta	alias Garden contains 2 arecanut trees 5 years	Silpage Danibaba of Medagoda	0	0	8.2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Weeraketiya V. C. Office, on September 18, 1950, at 8.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kacheheri,  
Hambantota, July 24, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for Water Supply Scheme, Tangalla, to wit:—

Combined supplement No. 1 to final village plan No. 316. Village—Walganeliya

Lot	Name of Land	Description	Name of Claimant and Address	Extent		
				A.	R.	P.
127	Naipenagalahena	Citronella 30 years	Don Andrayas Amarasiri Gunawardana, Don Mathes Amarasiri Gunawardana, Don Dionis Amarasiri Gunawardana, Don Charlis Amarasiri Gunawardana, Diogo Amarasiri Gunawardana, all c/o Sri Pusparama Temple, Polommaruwa, Tangalla	0	0	8.6
128	Mahahena	do.	Don Hendrick Amarasiri Gunawardana, and Don David Amarasiri Gunawardana, both of Irikanduwela, Polommaruwa, Tangalla	0	0	13.6
129	Galgodayaya	Chena	Pallewatte Nekatige Punchibaba of Galpottogoda, Tangalla	0	0	0.6
130	Alutwatta	do.	Pallewatte Nekatige Punchibaba, Pallewatte Nekatige Thedrisa, Sitanamaluwa Nekatige Hinnya, Srijayalat Jotiratna Thedris, all of Galpottogoda, Tangalla	0	0	1.5
131	Do.	do.	do.	0	0	3.3
132	Dadakirillagahakoruwa	Citronella 10 years	Panditha Nekatige Thedrisa, Pandita Nekatige Hmgiththina, Pandita Nekatige Siripna, Pandita Nekatige Podina, all of Galpottogoda, Tangalla	0	0	2.4
133	Potawalangawatta	Garden contains 1 coconut tree 40 years, 2 coconut trees 10 years, 1 jak tree 15 years	Srijayalat Wijerangan Jotiratna Adorise, Srijayalat Wijerangan Jotiratna Pedurise and Srijayalat Wijerangan Jotiratna Dupinna, all of Galpottogoda, Tangalla	0	0	3.3
134	Path	Path	do.	0	0	0.2

Combined supplement No. 1 to final village plan No. 290. Village—Nalagama

518	Malhewemulana	Paddy field contains boring for a well	Don Carolis Munasingha, Don Hendrick Amarasiri Gunawardana, Don Andrayas Amarasiri Gunawardana, Don Hendrick Amarasiri Gunawardana, all of Wagegoda, Don Carolis Senerat Ratnayaka and Munasinghe Arachchi Babyhami, all of Polommaruwa, Tangalla	0	1	28.2
519	Pinmulana	Garden contains vegetable	Wagegoda Sri-Sumangala Nayaka Thero of Halagala Temple, Hungama	0	0	12.2

Supplement No. 13 to final village plan No. 315. Village—Medilla (Part)

140	Sudugalahena, parts of assessment Nos. 961, 961A and 963 of Division No. 5	Garden contains 10 coconut trees 20 years and 1 orange tree 10 years	D. M. Daluwatta, Post-master, Tangalla	0	0	21.1
P. plan A 1,145. Village—Indipokunegoda						
1	Ekanayakawatta, part of assessment No. 221 of Division No. 3	Garden contains 16 coconut trees 40 years, 24 coconut trees 15 years, 2 jak trees 15 years, 1 mango tree 15 years, a keju tree 10 years and 3 lime trees 5 years	Hers of late C. A. Wickremasuriya, Proctor, Tangalla	0	1	22.6

Combined supplement No. 1 to final village plan No. 313. Village—Polommaruwa

129	Galhena	Citronella 30 years, contains 1 coconut tree 10 years	Don Dias Amarasiri Gunawardana of Irikanduwela, Polommaruwa, Tangalla	0	0	10.6
130	Do.	Citronella 30 years	Don Andrayas Amarasiri Gunawardana, Don Mathes Amarasiri Gunawardana, Don Dionis Amarasiri Gunawardana, Don Charlis Amarasiri Gunawardana, Diogo Amarasiri Gunawardana, all c/o Sri Pusparama Temple, Tangalla	1	1	8.7
131	Do.	do.	do.	0	0	16.3
132	Elhenkanatta	Paddy field	Don Hendrick Amarasiri Gunawardana, Don Andrayas Amarasiri Gunawardana, Don Hendrick Amarasiri Gunawardana, all of Wagegoda, Munasin Arachchige Don Charlis, Don Carolis Senerat Ratnayaka, Munasin Arachchige Babyhami, Senerat Arachchige Andirishami, Senerat Arachchige Dreshamy, all of Polommaruwa, Tangalla, and Palapota Liyanage Don Davith of Palapota, Behatta	0	0	26.6
133	Kirama-oya	Stream	do.	0	0	5.1
134	Elhenkanatta	Paddy field contains boring of a well	do.	0	0	38.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Mudalyar's Office, Tangalla, on September 13, 1950, at 8.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kacheheri,  
Hambantota, July 24, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for Anaikottai Police Station and Quarters to wit:—

Preliminary plan No. A1,605. Village—Anaikoddai

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Addupaddimulle	Garden contains 50 coconut trees 60 years, 141 coconut trees 40 years, 26 coconut trees 25 years, 1 coconut tree 20 years, 51 coconut plants 2 years, 160 palmyra trees 100 years, 100 palmyra trees 60 years, 49 palmyra trees 30 years, 37 palmyra trees 15 years, 4 mango trees 40 years, 6 mango trees 25 years, 4 mango trees 10 years, 1 tamarind tree 70 years, 1 tamarind tree 25 years, 1 jak tree 15 years, 1 illupai tree 25 years, 1 illupai tree 10 years, 1 nell tree 25 years, 2 margosa trees 15 years, 1 mara tree 15 years, 3 orange trees 10 years, 1 lime tree 7 years, 4 pomegranate plants 3 years, a masonry wall with 3 iron gates, one tiled masonry building (upstair house), one zinc masonry building (kitchen), one permanent zinc roofed bath room, 2 permanent concrete flat roofed latrines, 2 masonry wells, 2 masonry troughs and cistern, one pair masonry stands for a well sweep, 2 masonry wells (abandoned), 2 temporary thatched sheds (no walls) and a masonry drain.	Grace Suthirhamalar, wife of Dr. W. S. Nathaniel of Ram-boda	3	1 27.0
2	Do.	Garden contains 19 coconut trees 40 years, 5 coconut trees 25 years, 29 coconut plants 2 years, 50 palmyra trees 100 years, 71 palmyra trees 60 years, 13 palmyra trees 30 years, 8 palmyra trees 15 years, 1 mango tree 40 years, 1 mango tree 10 years, 1 margosa tree 60 years, 1 tamarind tree 75 years, 1 tamarind tree 15 years, 1 madan tree 10 years, 2 cotton trees 5 years	do.	0	2 10.4
				3	3 37.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Jaffna Kachechi, on August, 23, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachechi,  
Jaffna, July 27, 1950.

P. J. HUDSON,  
Government Agent.

## Land Redemption Notices

L. P. 6228.

### Notice of Acquisition of land for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Vijaya Perera Vittachi, Assistant Government Agent of the Galle District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at Amugoda Government Boys' School, Pitigala, on August 31, 1950, at 9 30 a.m., and shall state the nature of their respective interests in such land, and the amount and particulars of their claims to compensation for such interests.

Galle, July 24, 1950.

V. P. VITTACHI,  
Assistant Government Agent.

#### SCHEDULE

Final village plan No. 590 Village—Naranowita

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
245	Kereketiyeumbura alias Kanuketiyewela	Paddy field	S. de S. Munasinghe, M. Aladin de Silva, both of Beratuduwa, Balapitiya	2	0 35
246	Channel	Channel	Crown, and S. de S. Munasinghe, Aladin de Silva, both of Beratuduwa, Balapitiya, V. Kovis Singho, c/o P. Karuwagala, Amugoda, Pitigala	0	0 13

## Miscellaneous Land Notices

No. LS. 1163.

### Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that Messrs. Arupatti Patabendigo Fredrick Abeyseriya, Albert William Adihetty and Kariyawasam Peradorapege Mendis Appuhamy, trustees of the Kottawa Aranniya Senasana Arakshaka Sabha, have applied for a lease of lot 653 in V. P. 661, in extent 4 acres 2 roods, situated in Kottawa vu Talpe, Pattu, Galle District, for use as a site for an Aranniya.

2. An Aranniya already exists on the land. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent : Rs. 2.25 per annum;
- (b) Term : 30 years with the option of renewal for a further term of 30 years;

- (c) The lessees shall use the land as a site for an Aranniya, but for no other purpose;
- (d) The lessees shall not fell any scheduled timber on the land without a permit from the Government Agent, Southern Province;
- (e) The lessees shall not erect any buildings on the land except with the prior written consent of the Government Agent, Southern Province;
- (f) The lease shall terminate if the land ceases to be used for the purpose for which it is leased;
- (g) The lessees shall not be entitled to compensation for improvements or on any account whatsoever.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, August 4, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ සම්බන්ධ දැන්වීම්

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—කර්තෘ දික්වූ කාලයේ හැකිවන පරිදි රජයේ සේවයේ ඉඩම් ලබාගැනීමේ පදනමක් පිහිටුවීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් ලබාගැනීමේ ආණ්ඩුවේ 203 පරිච්ඡේදයේ” පස්වැනි කොටසේ කරනියෙන පංතාර්ථකාරී ප්‍රකාරයට පළාත් ආණ්ඩු පාලන කාරණා මන්ත්‍රණ සභාවට පැවරී තිබෙන බලය මිට ප්‍රමාණවත්ව තිබිය යුතු බවට තීරණය කර ඇති බවට මා මුද්‍රා තබමිනි. එ ඉඩම් නම්:—

Table with 3 columns: No., ඉඩමේ නම (Name of land), and මහල, අරු. ප. (Area). Row 1: 463 සිව්ලියදල කුඹුර .. මොරවිලියේ පදිංචි ඇළ. කරුණන් හෝනා සහ ඇළ. පිටර් සිංහසා (මොහුගේ 0 0 9.4 පදිංචිය දුනහත්ව හැක) යන අංශ මිසිත් අයිතිකම්කරු. Row 2: 465 ඇල .. මොරවිලියේ පදිංචි ඇළ. කරුණන් හෝනා සහ ඇළ. පිටර් සිංහසා (මොහුගේ 0 0 1 පදිංචිය දුනහත්ව හැක) යන අංශ මිසිත් අයිතිකම්කරු.

එබැවින් ඉඩම් අයිතිකරුන්ට ආණ්ඩුවේ කල්පනාව නිසිව බව පොදුජනතාවට දැනගැනීම සඳහා සහතික වගන්තියේ මනාකර නිසිව හැරීමට මෙයින් දැනුම් දෙමි. ඉහත සඳහන් ඉඩම් අයිතිකරුන්ට ඇත්නම් ඉඩම් ලබාදීමේ කොටසක් හමුත් මෙහිදී ක්‍රියාකරණ අංශ මිට 1950 සහ 1951 අංශ මිට 21 වැනි දින පෙරවරු 10 වන කාරණා කමිටියේ දී මා ඉදිරිපිට පැමිණි ඒ කොටස අන්දමේ අයිතිකරුන්ට නිසා කියාසිටින්නට මනා මා සහ මෙම ඉඩම් මෙහිදී ඉල්ලාපිටින මුදල් ගණනක් ඊට ඇත්නම් ඉඩම් අයිතිකරුන්ට තොරතුරු කියා සිටින්නට මනා මිට මෙයින් දැනගනු යුතුයි. මි 1950 සහ 1951 අංශ මිට 27 වැනි දින කාරණා කමිටියේ දීය. සී. බාරසිංහම, ආණ්ඩුවේ උප ඒජන්ත මිම.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:— කර්තෘ දික්වූ කාලයේ රටුමුල්ල මොහුගේ පාලන සභාවට පැවරී තිබෙන බලය මිට ප්‍රමාණවත්ව තිබිය යුතු බවට තීරණය කර ඇති බවට මා මුද්‍රා තබමිනි. එ ඉඩම් නම්:—

Table with 3 columns: No., ඉඩමේ නම (Name of land), and මහල, අරු. ප. (Area). Row 1: 104 පී. බබ්ලිමි. සී. පාර .. රටුමුල්ල පදිංචි සුරියේ පරමානන්ද අප්පු, මොහුරු ආරච්චියේ මැහැදිත්, සුරියේ දෙත් 0 0 5 මුම්බිලියේ සහ සුරියේ දෙත් දෙක සහ අංශ මිසිත් අයිතිකම්කරු පී. බබ්ලිමි. සී. පාර.

එබැවින් ඉඩම් අයිතිකරුන්ට ආණ්ඩුවේ කල්පනාව නිසිව බව පොදුජනතාවට දැනගැනීම සඳහා සහතික වගන්තියේ මනාකර නිසිව හැරීමට මෙයින් දැනුම් දෙමි. ඉහත සඳහන් ඉඩම් අයිතිකරුන්ට ඇත්නම් ඉඩම් ලබාදීමේ කොටසක් හමුත් මෙහිදී ක්‍රියාකරණ අංශ මිට 1950 සහ 1951 අංශ මිට 21 වැනි දින පෙරවරු 11 වන කාරණා කමිටියේ දී මා ඉදිරිපිට පැමිණි ඒ කොටස අන්දමේ අයිතිකරුන්ට නිසා කියාසිටින්නට මනා මා සහ මෙම ඉඩම් මෙහිදී ඉල්ලාපිටින මුදල් ගණනක් ඊට ඇත්නම් ඉඩම් අයිතිකරුන්ට තොරතුරු කියා සිටින්නට මනා මිට මෙයින් දැනගනු යුතුයි. මි 1950 සහ 1951 අංශ මිට 31 වැනි දින කාරණා කමිටියේ දීය. සී. බාරසිංහම, ආණ්ඩුවේ උප ඒජන්ත මිම.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—කර්තෘ දික්වූ කාලයේ හැකිවන පරිදි රජයේ සේවයේ ඉඩම් ලබාගැනීමේ පදනමක් පිහිටුවීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් ලබාගැනීමේ ආණ්ඩුවේ 203 පරිච්ඡේදයේ” පස්වැනි කොටසේ කරනියෙන පංතාර්ථකාරී ප්‍රකාරයට පළාත් ආණ්ඩු පාලන කාරණා මන්ත්‍රණ සභාවට පැවරී තිබෙන බලය මිට ප්‍රමාණවත්ව තිබිය යුතු බවට තීරණය කර ඇති බවට මා මුද්‍රා තබමිනි. එ ඉඩම් නම්:—

Table with 3 columns: No., ඉඩමේ නම (Name of land), and මහල, අරු. ප. (Area). Row 1: 1 කොස්මිත්තොකම්මය, හැන්වි පිල්ලිප් හේරිස් රෝබින් මිච් පණමනො. 19A කොටසක්. කඩුකුරුන්දේ පදිංචි ගාල්ලයේ පෙරියානු ප්‍රනාන්දු යන අංශ මිසිත් අයිතිකරු. Row 2: 2 කොස්මිත්තොකම්මය, හැන්වි පිල්ලිප් හේරිස් රෝබින් මිච් පණමනො. 21A කොටසක්. කඩුකුරුන්දේ පදිංචි කුරුමුල්ල පවබ්බාදියේ, හේරිස් මුහුණ ද සිල්වා, කුරුමුල්ල පවබ්බාදියේ මෙහෙය මල්ලිප් ද සිල්වා සහ කුරුමුල්ල පවබ්බාදියේ මෙහෙය මල්ලිප් ද සිල්වා සහ කොළඹ මහ. ගස්විදියේ පදිංචි දේවපුරයේ බස්නිකන් ප්‍රනාන්දු යන අංශ මිසිත් අයිතිකරු. Row 3: 3 කොස්මිත්තොකම්මය, හැන්වි පිල්ලිප් හේරිස් රෝබින් මිච් පණමනො. 21A කොටසක්. කඩුකුරුන්දේ පදිංචි කුරුමුල්ල පවබ්බාදියේ පෙරියානු ප්‍රනාන්දු යන අංශ මිසිත් අයිතිකරු. Row 4: 4 කොස්මිත්තොකම්මය, හැන්වි පිල්ලිප් හේරිස් රෝබින් මිච් පණමනො. 21 කොටසක්. කඩුකුරුන්දේ පදිංචි කුරුමුල්ල පවබ්බාදියේ හේරිස් මුහුණ ද සිල්වා සහ කුරුමුල්ල පවබ්බාදියේ මෙහෙය මල්ලිප් ද සිල්වා යන අංශ මිසිත් අයිතිකරු. Row 5: 5 කොස්මිත්තොකම්මය, හැන්වි පිල්ලිප් හේරිස් රෝබින් මිච් පණමනො. 21B කොටසක්. මොරවිලියේ පදිංචි කුරුමුල්ල පවබ්බාදියේ පිල්ලිප් හේරිස් ද සිල්වා යන අංශ මිසිත් අයිතිකරු. Row 6: 6 කොස්මිත්තොකම්මය, හැන්වි පිල්ලිප් හේරිස් රෝබින් මිච් පණමනො. 21B කොටසක්. මොරවිලියේ පදිංචි කුරුමුල්ල පවබ්බාදියේ පිල්ලිප් හේරිස් ද සිල්වා යන අංශ මිසිත් අයිතිකරු.

එබැවින් ඉඩම් අයිතිකරුන්ට ආණ්ඩුවේ කල්පනාව නිසිව බව පොදුජනතාවට දැනගැනීම සඳහා සහතික වගන්තියේ මනාකර නිසිව හැරීමට මෙයින් දැනුම් දෙමි. ඉහත සඳහන් ඉඩම් අයිතිකරුන්ට ඇත්නම් ඉඩම් ලබාදීමේ කොටසක් හමුත් මෙහිදී ක්‍රියාකරණ අංශ මිට 1950 සහ 1951 අංශ මිට 21 වැනි දින පෙරවරු 10 වන කාරණා කමිටියේ දී මා ඉදිරිපිට පැමිණි ඒ කොටස අන්දමේ අයිතිකරුන්ට නිසා කියාසිටින්නට මනා මා සහ මෙම ඉඩම් මෙහිදී ඉල්ලාපිටින මුදල් ගණනක් ඊට ඇත්නම් ඉඩම් අයිතිකරුන්ට තොරතුරු කියා සිටින්නට මනා මිට මෙයින් දැනගනු යුතුයි. මි 1950 සහ 1951 අංශ මිට 31 වැනි දින කාරණා කමිටියේ දීය. සී. බාරසිංහම, ආණ්ඩුවේ උප ඒජන්ත මිම.



කො. අංකය	ඉඩම් නම	අගුණ	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ.රු.ප.
7	කපුමුත්ත	අවුරුදු 50ක පොල්ගස් 21ක්ද, අවුරුදු 8ක කපුමුත්ත 2ක්ද, අවුරුදු 6ක පුළුඹුන්දෙල්ලගස් 3ක්ද සහ අඹපාරක කොටසක්ද ඇති ඉඩම	උනම්වුන මැටරම් පදිංචි මහලුරන් බැනිගල්	0 1 39.5
8	එම	අවුරුදු 50ක පොල්ගස් 3ක්ද ඇති ඉඩම	එම	0 0 2.4
9	එම	අවුරුදු 50ක පොල්ගස් 10ක්ද, අවුරුදු 25ක පොල්ගස් 4ක්ද, අවුරුදු 5ක පොල්ගස් 15ක්ද, අවුරුදු 15ක කොස් ගස් 14ක්ද, කපුමුත්ත, කිතුල්ගස්, බෙලිගස්, පුළුඹුන්දෙල්ලගස්, පුළුඹුන්දෙල්ලගස්, අවුරුදු 5ක කොරක ගස්, අවුරුදු 2ක අඹගස් 2ක්ද සහ අඹපාරක කොටසක්ද ඇති ඉඩම	එම	0 2 8.6
10	එම	අවුරුදු 10-25ක පොල්ගස් 4ක්ද, අවුරුදු 8ක පුළුඹුන්දෙල්ලගස් ඇති ඉඩම	එම	0 0 1.9

එහිදී ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කළ පනාට නිවහන බව පොදුපනාට දැනගැනීම සඳහා සලකා බැලීමේ මගක් නිසා මහලුරන් නිවහන කැට්ටම් මෙහිදී දැක්වෙයි.

අනුමැති ඉඩම්වලට අයිතිවන්නන්ගේ අයිතිවාසිකම් කඩිනම්ව සලකා බැලීම සඳහා මෙහිදී ක්‍රියාකරණ අග 1950ක් වූ අගෝස්තු මස 30 වන දින පෙරවරු 10.00 ක් කැඳවන ලද අභ්‍යන්තර හැමුදාමසලේ කො. 39 දරණ ගොඩනැගිල්ලේ (ප්‍රධාන දොරටුවේ) දී මා ඉදිරිපිටම ඇමති මහතාගේ අධිකාරියේදී සාක්ෂි දීමට සූදානම් වන සෑම අයෙකුටම අවස්ථාවක් ලබා දෙනු ඇත.

මේ 1950ක් වූ ජූලි මස 22 වන දින කැඳවන ලද සාක්ෂි දීමේදී, ම. පී. පී. ඩබ්ලිව්, අනුමැති උප රජයේ මහලුරන්.

අනුමැති කටයුත්තකට එනම්:—කිල්ටලාගේ ජලාශ්‍රම වැලැක්වීමේ ව්‍යාපාරය ගවයන් පාරකට සෑදීම සඳහා මෙහි සහකාර සඳහා වන ඉඩම් උඩානැගීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩානැගීමේ අනුපත්‍රයේ” පස්වන කොටසේ කාර්යයට අදාළව ප්‍රකාරයට ගොවිතම සහ ඉඩම් භාරකාර ඇමතිතුමාගෙන් සම්පූර්ණ ලෙස අනුමැතිය ලැබීමට අවශ්‍ය වේ.

මුල් සිතියමේ කො. A 1,131-1,135. මෙහි—කරගොඩ, උගන්ගොඩ මුල් සිතියමේ කො. A 1,131

කො. අංකය	ඉඩම් නම	අගුණ	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ.රු.ප.
1	මාගෝකොටු	මුහුණ්ඩ, පස්ගොඩකර සාදන දොරටු සහ ඉඩම් කොටසක්	කරගොඩ, උගන්ගොඩ පදිංචිකාරකරුවන්ගේ අර්. කේ. දිසානායක, එම්. ඇම්. නානු, ජේ. ආර්. ඇන්. සුමිසිරි, ජී. ඇන්. ගන්තෝරිස්, ජී. ඇම්. සරණේරත්න, ජී. ඇන්. ලියෝරිස්, ජී. ඇන්. ඇල්ලිගා ගම ජී. ඇන්. මැතිලිස් සහ කුමරු කුමාරාලේ විදියේ පදිංචිකාරකරුවන්ගේ ජී. ඇන්. පිලිප්පු, ජී. ඇන්. අගෝරිස් සහ ජී. ඇන්. ජයගෝරිස්	0 0 16.6
2	ඉඹුල්ලගස්වල සහ එරබද්දෙලගොඩ පොදුපනාට	මුහුණ්ඩ, අවුරුදු 40ක පොල්ගස් 40ක් සහ පස්ගොඩකර සාදන දොරටු සහ ඉඩම් කොටසක්ද	කරගොඩ උගන්ගොඩ පදිංචිකාරකරුවන්ගේ එම්. ඇම්. නානු ජේ. ආර්. ඇන්. සුමිසිරි, ජී. ඇන්. ගන්තෝරිස්, ජී. ඇන්. ලියෝරිස්, ජී. ඇන්. ඇල්ලිගා, ජී. ඇන්. මැතිලිස් සහ කුමරු කුමාරාලේ විදියේ පදිංචිකාරකරුවන්ගේ ජී. ඇන්. පිලිප්පු, ජී. ඇන්. අගෝරිස් සහ ජී. ඇන්. ජයගෝරිස්	0 0 36.3

මුල් සිතියමේ කො. A 1,132.

1	කොරගොඩ සහ කොට්ටම්	කරගොඩ, උගන්ගොඩ පදිංචිකාරකරුවන්ගේ එම්. කේ. දියානුරත්න, ජී. ඇන්. ඇල්. දියානුරත්න, බිබිලිවු. ජී. කෝමිස්සාම්, ජී. ඇන්. ලියෝරිස්, ජී. ඇන්. සරණේරත්න, ජී. ඇන්. ගන්තෝරිස්, කුමරු කුමාරාලේ විදියේ පදිංචි ජී. ඇන්. පිලිප්පු, ජී. ඇන්. අගෝරිස් සහ ජී. ඇන්. ජයගෝරිස් ද අභ්‍යන්තර පදිංචි ජී. ඇන්. උඩානැගීම	0 0 5.4
2	කාමරිගොම්ල සහ පාදිලි මුලාන	කරගොඩ උගන්ගොඩ පදිංචිකාරකරුවන්ගේ එම්. කේ. දියානුරත්න, ජී. ඇන්. ඇල්. දියානුරත්න, බිබිලිවු. ඉලංගකෝන් මුදලිසාන	0 2 19.2
3	මිදිකැටියෙකුමුර	කරගොඩ උගන්ගොඩ පදිංචිකාරකරුවන්ගේ ජේ. ආර්. ඇන්. සුමිසිරි, ජේ. ආර්. ඇන්. බබානිසා සහ ජී. ඇල්. ඇන්. ජයගෝරිස්, මහලුරන් වැලිගොඩගේ පදිංචි ජේ. ආර්. ඇන්. කැරලිස්, ගන්තෝරිස් පදිංචි ජී. ඇන්. පී. අන්දිස්	0 0 16
4	කුඹුරුගොඩකුමුර	මාතර පදිංචි ජී. ඩී. ඇන්. මුහුණ්ඩුකරු	0 0 4.4
5	එම	කරගොඩ උගන්ගොඩ පදිංචිකාරකරුවන්ගේ ඩී. කේ. හින්සි බ්‍රහ්මන්, ඩී. කේ. අමරන්, (1) ඩී. කේ. මාවන්, (2) ඩී. කේ. මාවන්, ඩී. කේ. අනුරත්න, ඩී. කේ. කර්ලිනාගාමි, ඩී. කේ. හිරිගාමි, ඩී. කේ. එන්ගොගාමි සහ ඩී. කේ. වාමලිස්, කුමරු පදිංචි උගන්ගොඩකරුවන්ගේ මහලුරන්	0 0 13.7
6	බෝවිලියකුමුර	මාතර පදිංචි ජී. ඩී. ඇන්. මිරිසංග මුහුණ්ඩුකරු	0 0 6.2
7	පුළුඹුන්දෙල්ලගස්	මාතර පදිංචි ජී. ඩී. ඇන්. මිරිසංග මුහුණ්ඩුකරු සහ කරගොඩ උගන්ගොඩ පදිංචි ජේ. මුහුණ්ඩුකරු	0 0 21.7

මුල් සිතියමේ කො. A 1,133.

1	ලේ නම් වූ මේ මහලුරන්	මුහුණ්ඩ සහ කොරගොඩ පොදුපනාට 19ක්ද, පස් ගොඩකර සාදන දොරටු සහ ඉඩම් කොටසක්ද	කරගොඩ උගන්ගොඩ පදිංචිකාරකරුවන්ගේ ඩී. පී. පලිගමගොඩ කොට්ටම්, ඩී. පී. පලිගමගොඩ කොට්ටම්, ඩී. කැරලිස් පලිගමගොඩ කොට්ටම් සහ දොරටු කර්ලිනා පලිගමගොඩ කොට්ටම්	0 1 12.5
2	කැපුරු ඉඹුරු මහල	මුහුණ්ඩ සහ පස්ගොඩකර සාදන දොරටු සහ ඉඩම් කොටසක්	කරගොඩ උගන්ගොඩ පදිංචිකාරකරුවන්ගේ ජී. ජී. අමරන්, ජී. ජී. බැනි, ජී. ජී. බ්‍රහ්මන්, ජී. ජී. දිසානායක, ජී. ඇන්. ජුවානිස්අප්පු, ජී. ඇන්. වාර්ලිස්, ජී. ඇන්. ඇල්ලිස්අප්පු සහ ඩී. ඩී. මහලුරන්	0 0 26.7

**මුල් සිතියමේ නොමැති A 1134. හමු—කරගොඩ උසස්කොඩ**

නො. අඩවි නම	අක්ෂර	අයිතිකරුන්ගේ නම	මහත, අ. රු. ප.	
1	අ. 10 සි. කේ අදහස් සහ අමරාපුරාණ	මුඩුසිම, අඩුරුදු 30 කපාල් ගස්කඳ, පස්කොඩකර සාදනලද බෑමිමක කොටසක්	කරගොඩ උසස්කොඩ පදිංචිකාරකීන්වහන්සේ. සී. වික්‍රමසිංහ, ජේ. වික්‍රමසිංහ, සී. සී. වික්‍රමසිංහ සහ පානදුරේ පදිංචි ඒ. වික්‍රමසිංහ	0 2 6.5
2	වෙල්දරණ	මුඩුසිම සහ පස්කොඩකර සාදනලද බෑමිමක කොටසක්	තාර්ත්තල පදිංචි ඩී. කේ. අනුශක් අප්පුහාමි	0 0 14
3	එම	මුඩුසිම	කරගොඩ පදිංචිකාරකීන්වහන්සේ. සී. වික්‍රමසිංහ, ජේ. වික්‍රමසිංහ, සී. සී. වික්‍රමසිංහ සහ පානදුරේ පදිංචි ඒ. වික්‍රමසිංහ	0 0 2.9
4	එම	එම	මූලිකොඩ පදිංචි ඩී. ඒ. රජපක්‍ෂ අප්පුහාමි	0 0 1.4
5	එම	එම	එම	0 0 2.4
6	එම	එම	කරගොඩ උසස්කොඩ පදිංචිකාරකීන්වහන්සේ අක්ෂරයන් විජේසිරි ගුණවර්ධන, ඇන්. සී. අදහස් අක්ෂරයන් විජේසිරි ගුණවර්ධන, කේතනච්ඡි විජේසිරි ගුණවර්ධන, ප්‍රධාන විජේසිරි ගුණවර්ධන, ජවුනම් විජේසිරි ගුණවර්ධන, කේතන විජේසිරි ගුණවර්ධන, කොට්ඨාස පදිංචි උද්‍යාන සිවිල්යානා විජේසිරි ගුණවර්ධන, කොට්ඨාස පදිංචි උද්‍යාන අක්ෂරයන් පදිංචි සුමනවර්ධන විජේසිරි ගුණවර්ධන	0 0 3
7	එම	එම	එම	0 0 0.9
8	එම	එම	මූලිකොඩ පදිංචි අදහස් අනුශක් රජපක්‍ෂ අප්පුහාමි	0 0 0.9
9	එම	එම	එම	0 0 3
10	එම	එම	කඹවැව් පදිංචි ඒ. වික්‍රමසිංහ	0 0 13.3
11	එම	එම	එම	0 0 5.1
12	එම	එම	කරගොඩ උසස්කොඩ පදිංචි ඩී. කේ. වාග්දේව් දිසානායක	0 0 30
13	රදොණමුල	එම	මාතර මුඩුසිම පාලේ පදිංචි ආර්. ඒ. සී. ආර්. ඉන්දිත්	0 0 8.1

**මුල් සිතියමේ නොමැති A 1,135.**

1	පිත් කොර මුලි නො. නො. ක්කු මුකු නො. පිත්ත	අඩුරුදු 30ක් පියසැනි කොස් ගස් 1ක් සහ පොල් ගස් 3ක්ද, අඩුරුදු 20ක් පියසැනි පුම්පක් 3ක් සහ පස්කොඩකර සාදනලද බෑමිමක්ද	කරගොඩ උසස්කොඩ පදිංචි කේ. පී. සමුත්තාමි	0 0 8.2
2	පාර	පාර	කරගොඩ උසස්කොඩ පදිංචි ආර්. ඒ. වාග්දේව්	0 0 2.3

එබැවින් ඉඩම් අයිතිකරුන්ටට අණුවේ කලාපව තිබෙන බව පොදුජනතාව දනගැනීම සඳහා සහතිකි මහත්මිය මහාකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුම කමුත්ම නොහොත් කමුත් මෙහුටට ක්‍රියාකරණ අග මස 1950ක්වූ අපෝස්තු මස 25 වැනි දින පස්වරේ 9 වැනි කාසිමම මාතර කවිවේදියේ උසස්කොඩ පදිංචිකාරකීන්වහන්සේට අණුවේ පිටිම පාඨකාරාවෙහිදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අක්ෂරය අයිතිවාසිකම්ද කිසා කිසා සිටින්නට මනාව සහ මෙම ඉඩම් මෙහුටට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ කමුත්ගේ අයිතිකරු නොදැනගත් කිසා සිටින්නට මනා බව මෙයින් දැනගත යුතුයි.

එම 1950ක්වූ ජූලි මස 27 වැනි දින මාතර කවිවේදියේදී. එම්. පී. ගුණවර්ධන,  
මාතර අණුවේ උප ඒජන්ත මමස.

අණුවේ කවිකුත්තනම, ඒනම:—අදවුන්දර පුසුගිකාරකයන් සෑදිම පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ මෙහි "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ අණපත්‍රයේ" පස්වැනි කාණ්ඩයේ කරනියෙන පංතියකුට ප්‍රකාරයම ගොවිකම් සහ ඉඩම් හාරකාර ඇමතිතුමාගෙන් කිසිකුකාර මව අණ රූපි තිබෙයි. ඒ ඉඩමනම:—

**මුල් සිතියමේ නො. A 1,115. හමු—අඩුවන්දර උතුර**

නො. අඩවි නම	අක්ෂර	අයිතිකරුන්ගේ නම	මහත, අ. රු. ප.	
1	නො. 1 කොට්ඨාසයේ මිරිපනම් නො. 36 දරණ සබයාගේ වත්ත	අඩුරුදු 40ක් වස්තැනි පොල් ගස් 4ක්ද, අඩුරුදු 15ක් වස්තැනි පොල්ගස් 3ක්ද, පොල්අතු සෙලිකරපු සීර කොඩනාච්ඡිලක්ද සීර කක්කුස්සියක්ද, කිබන්හොට්ටපොල්මත්ත	අදවුන්දර සිරිසෙමෙයන් පදිංචි බඩලිම. ඒ. මාරුතාමි, මූලි මුන්දේ මහත්මිය, ඇම්. ඒ. ජයසේකර මහත්මිය, ඇම්. එම්. ආර්. එස්. සී. විජේවික් මහත්මිය, ඇම්. එම්. ඇල්. එස්. සී. විජේවික් මහත්මිය, ඇම්. එම්. ඇල්. එස්. සී. විජේවික් මහත්මිය, ඇම්. එම්. බඩලිම. එස්. සී. විජේවික් මහත්මිය, ඇම්. එම්. ආර්. එස්. සී. විජේවික්, ඇම්. එම්. ඇල්. එස්. සී. විජේවික් සහ ඇම්. එම්. බඩලිම. එස්. සී. විජේවික්	0 0 9.4

එබැවින් ඉඩම් අයිතිකරුන්ටට අණුවේ කලාපව තිබෙන බව පොදුජනතාව දනගැනීම සඳහා සහතිකි මහත්මිය මහාකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩම්ට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුම කමුත්ම නොහොත් කමුත් මෙහුටට ක්‍රියාකරණ අග මස 1950ක්වූ අපෝස්තු මස 25 වැනි දින පස්වරේ 3.30 වැනි කාසිමම මාතර කවිවේදියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අක්ෂරය අයිතිවාසිකම්ද කිසා කිසා සිටින්නට මනාව සහ මෙම ඉඩම් මෙහුටට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ කමුත්ගේ අයිතිකරු නොදැනගත් කිසා සිටින්නට මනා බව මෙයින් දැනගත යුතුයි.

එම 1950ක්වූ ජූලි මස 18 වැනි දින මාතර කවිවේදියේදී. එම්. පී. ගුණවර්ධන,  
මාතර අණුවේ උප ඒජන්ත මමස.

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නම:—මිරිස්සේ කනිහි ස්කෝට්ලන්ත මහල නිරිමි පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් රටා: සෑදීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් රටානැංවීමේ ආඥාපත්‍රයේ" පස්වෙනි කොටසේ කරනිමකට පැයවනු ලබන ප්‍රකාරයට පොදුබලයට පත්වන සහ ඉඩම් භාරකාර ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම:—

සිසිලියම් ගො. A 1,233. ගම—මිරිස්සේ දකුණ

නො.	ඉඩමේ නම	අකුම	අයිතිකම්කරන්නා	මහත, අ. රු. ප.
1	පාච්චිත්ත කොහොත් ඉරික්වත්ත	අවුරුදු 45ක් වයසට පැවැත් 68ක්ද, අවුරුදු 3ක් වයසැති පොල්පැල 95ක්ද, අ.ම. එච්. පොඩ්ඩි-කොඳු අයිතිමාසිකම් කිසිත්තා වූ මදුමෙන් මැදුල්ලේදී තිබෙන්නාවූ පොල් වත්ත	මිරිස්සේ පදිංචි ඇම. එම්. බැනි, බාල මහේස්වරයන් මහා පි. ජී. පිසදහ, පී. ජී. නන්දමති, පී. ජී. සුමනාමති, පී. ජී. පෙරමාමති, පී. ජී. ආර්ථමති, පී. ජී. කෝමා මිනි ගත මොවුන්ගේ අද්මිනිස්ත්‍රායි බලකාරණා මහා පි. ජී. ඇඹිමන්	0 2 35.3
2	ඉලුක්වත්ත කොහොත් මුදලියේවත්ත	අවුරුදු 45ක් වයසැති පොල්පැල 45ක්ද, අවුරුදු 3ක් වයසැති පොල්පැල 95ක්ද, මිරිස්සේ පදිංචි ජී. ජී. සාමිච්චි අපසුද, මාදුල්ලේ පත්තන් සමුපකාර මෙහිසෙන්ද, ජිල්ලම් සිල්ලම් මිරිසුණේ වසින්ද අයිතිකම් කිසිත්තා වූ කාමිකාලික පොල්අතු මවු 3ක්ද තිබෙන්නාවූ පොල්වත්ත	මිරිස්සේ පදිංචි ටී. එච්. බැනිගෙල් සිල්වා	0 2 33.5
3	එම	අවුරුදු 45 ක් වයසැති පොල්පත් 3ක් තිබෙන්නාවූ පොල්වත්ත	මිරිස්සේ පදිංචි ඇම. එම්. බැනි, බාල මහේස්වරයන් මහා පි. ජී. පිසදහ, පී. ජී. නන්දමති, පී. ජී. සුමනාමති, පී. ජී. පෙරමාමති, පී. ජී. ආර්ථමති, පී. ජී. කෝමා මිනි ගත මොවුන්ගේ අද්මිනිස්ත්‍රායි බලකාරණා මහා පි. ජී. ඇඹිමන්	0 0 3

එවැනිත් ඉඩම් අයිතිකරුවන්ට ආණ්ඩුවේ කලාපාධිකාරිය මෙහි පොදුජනතාව දහනැගීම සඳහා පස්වෙනි මහේස්වරයන් මහා පි. ජී. පිසදහ මෙහි සිටිනු ලැබේ.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිමාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුටම කළුමනේ කොහොත්තකුත් මෙහි සිටිනු ලබන ක්‍රියාකරණ අග 50 1950ක් වූ අගෝස්තු මස 30 වෙනි දින පස්වරු 2කක් කනිහමට මාසක කාලසීමාවේදී මාදුල්ලේ පිටපත් ඒ කොටස අන්දමේ අයිතිකම් කිසිත්තා වූ සිටිනු ලබන සහ මෙහි ඉඩම් මෙහි සිටිනු ලබන මුදල් ගණනක් ඒ ඒ ඇත්තාවූ කළුමනේ අයිතිකරු මහා පි. ජී. කෝමා මිනි ගත මොවුන්ගේ අද්මිනිස්ත්‍රායි බලකාරණා මහා පි. ජී. ඇඹිමන් දැනගත යුතුය.

මේ 1950ක් වූ ජූලි මස 27 වෙනි දින මාසක කාලසීමාවේදීය. එම්. සී. ගුණවත්ත මාසක දිආණ්ඩුවේ උප ඒජන්ත මිනිසා.

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නම:—ලාන්ද්ස්මන් සිංහල මිශ්‍ර පාච්චිත්ත මහල නිරිමි පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් රටා: සෑදීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් රටානැංවීමේ ආඥාපත්‍රයේ" පස්වෙනි කොටසේ කරනිමකට පැයවනු ලබන ප්‍රකාරයට පොදුබලයට පත්වන සහ ඉඩම් භාරකාර ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම:—

ලීල් සිසිලියම් ගො. A 1,249. ගම—ලාන්ද්ස්මන් දකුණ, මෙරගම පිටපත් ගො. 4 කොට්ඨාසය

නො.	ඉඩමේ නම	අක්කුම	අයිතිකම්කරන්නා	මහත, අ. රු. ප.
1	සෙසුආරච්චියේ මත්ත කෝමර 4෧෮ කොට්ඨාසයේ මර 1697A	අවුරුදු 25ක් වයසැති පොල්පත් 10ක්ද, අවුරුදු 5-30 දක්වා වයසැති දෙල්පත් 7ක්ද, අවුරුදු 8ක් වයසැති කොස් පත්තන්ද, අවුරුදු 4ක් වයසැති දෙම පත්තන් සහ අවුරුදු 6ක් වයසැති කොස්පල් පසුරු 6ක්ද	ලාන්ද්ස්මන් පදිංචි ජේ. බයිලිම්. රණසිංහ සහ අමරසිංහ සිරිමත්ති මිලින් සිසිලියම්, මෙරගම පිටපත් මෙරගම පිටපත් නන්දරම් කොරුන්මහත්තේ සහ පැනැවිසන ජීනමංග කොරුන්තාන්තේන්	0 0 26

එවැනිත් ඉඩම් අයිතිකරුවන්ට ආණ්ඩුවේ කලාපාධිකාරිය මෙහි පොදුජනතාව දහනැගීම සඳහා පස්වෙනි මහේස්වරයන් මහා පි. ජී. පිසදහ මෙහි සිටිනු ලැබේ.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිමාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුටම කළුමනේ කොහොත්තකුත් මෙහි සිටිනු ලබන ක්‍රියාකරණ අග 50 1950ක් වූ පැපුවාමර් මස 22 වෙනි දින පස්වරු 10කක් කනිහමට මාසක කාලසීමාවේදී මාදුල්ලේ පිටපත් ඒ කොටස අන්දමේ අයිතිකරු මහා පි. ජී. කෝමා මිනි ගත මොවුන්ගේ අද්මිනිස්ත්‍රායි බලකාරණා මහා පි. ජී. කෝමා මිනි ගත මොවුන්ගේ අද්මිනිස්ත්‍රායි බලකාරණා මහා පි. ජී. ඇඹිමන් දැනගත යුතුය.

මේ 1950ක් වූ ජූලි මස 27 වෙනි දින මාසක කාලසීමාවේදීය. එම්. සී. ගුණවත්ත මාසක දිආණ්ඩුවේ උප ඒජන්ත මිනිසා.

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නම:—ලාන්ද්ස්මන් සිංහල මිශ්‍ර පාච්චිත්ත මහල නිරිමි පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් රටා: සෑදීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් රටානැංවීමේ ආඥාපත්‍රයේ" පස්වෙනි කොටසේ කරනිමකට පැයවනු ලබන ප්‍රකාරයට පොදුබලයට පත්වන සහ ඉඩම් භාරකාර ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම:—

අතිරේක ගො. 1 සිට අවසාන සිසිලියම් ගො. 353. ගම—කපුගම පොහ

නො.	ඉඩමේ නම	අකුම	අයිතිකම්කරන්නා	මහත, අ. රු. ප.
16	තාරද්දේ මුලුන	කුමුරු ඉඩම	බෝපාලාස්ස කෝකුත්තර කමර, අයිතිකම් කිසිත්තා, කපුගම පොහ මහල, මෙරගම	0 0 2.4
17	එම	එම	එම	0 0 0.3
18	එම	එම	එම	0 0 5.4
19	මත්තිකපුගම කොර මුම්	අවුරුදු 30 වයසැති පොල්පත් 2ක්	දෙත් සෙත්ඤ්ඤිත්තරගම, අන්දිරිස් මහේස්වරයන් කොරුන්මහත්තේ මුදලාලි, බත්කොම මෙරගම	0 0 16.3
24	කම්මාලියේ කොර මුම්	අවුරුදු 15 වයස ඇති පොල් පත් 7ක්, අවුරුදු 50ක් වයස ඇති පොල්පත්	මෙරගම දකුණේ කනිහම සහ දෙත් පිලිප්පු මොහන්දිරමගේ අල්ලිස්, දෙදෙනාම මෙරගම	0 0 18





අණුකම් කඩඬුක්කකට, එනම්:—H/අතුබොදේ මිත්‍ර පාඨනාලයට, ලීදකට ආණු වට ඉඩම් අයිතිකරගැනීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් රාමාංශයේ සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් රාමාංශයේ ආණුපණුයේ" පත්වෙති කාණුවේ කරතිබෙන පංතාර්ථවල ප්‍රකාරයට ඉඩම් සහ කොටස් ඇත් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම්නම්:—

නො. අඩංගු නම	අක්ෂර	අයිතිකම්කරුන්ගේ නම	මහත, අ.රු.ප.
78	කපුගමගොඩත්ත	ඉඩම් වහාකර හැන	0 0 18.0

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට ආණුවේ කලාපාමි තිබෙන බිම් පොදුජනතාව දැනගැනීම සඳහා හතරවැනි මහෝත්සව සහායක නිවේදන හැමිසම දෙවැනි දැනුම්දෙයි.

ඉහත සඳහන් ඉඩම් අයිතිවාසිකම් ඇත්තාදී ඇමතෙකුට කළුබිම් කොටසක් කළුබිම් බවට ක්‍රියාකරණ අග වර්ෂ 1950ක් පුළුල් කිරීම මහ 11 වැනි දින හමුදා 3 වන කනිසමට පිරිනැමීමේ සම්පතා කාන්තාරයේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොටස අත්දැකීම අයිතිවාසිකම් මිනා නිසා බිම්කරුට බහුමා සහ මෙම ඉඩම් මෙහෙයවීම ඉල්ලාසිටින සුදුල් ගණනක් ඊට ඇත්තාට කළුබිමේ කොටසක් ඇති කොටසක් ඇති කොටසක් බිම් බවට ක්‍රියා කිරීමේ සඳහා කළුබිම.

මේ 1950ක් පුළුල් මහ 24 වැනි දින මෙහිදී කෙරෙන්නාවූ කම්මෙහිදීය. ඒ. බී. ඇස්. ඇස්. පුල්ලොගාගම, අණුකම් රට ඒත්ත මහත.

අණුකම් කඩඬුක්කකට, එනම්:—කංගල්ලට ජලය නිසාදානග කිරීමේ මහපාරය පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් රාමාංශයේ සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් රාමාංශයේ ආණුපණුයේ" පත්වෙති කාණුවේ කරතිබෙන පංතාර්ථවල ප්‍රකාරයට ඉඩම් සහ කොටස්වලින් සහ පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම්නම්:—

නො. අඩංගු නම	අක්ෂර	අයිතිකම්කරුන්ගේ නම	මහත, අ.රු.ප.	
127	කතිපෙහෙලගේන	අවුරුදු 30 වසය ඇති පැවිටි	දෙවන අක්ෂරයේ ඉමරසිරි ගුණවර්ධන, දෙවන මහත් අමරසිරි ගුණවර්ධන, දෙවන දිසෝතිස් ඉමරසිරි ගුණවර්ධන, දෙවන වාර්ථස් අමරසිරි ගුණවර්ධන, දිසෝගම අමරසිරි ගුණවර්ධන, බක්කෝම පොලොන්නරුව, කංගල්ල, ශ්‍රී පුස්පාරම් මහාඥය	0 0 8.6
128	මහගේන	එම	දෙවන හෙක්දිරිස් අමරසිරි ගුණවර්ධන සහ දෙවන මේඛිණි අමරසිරි ගුණවර්ධන, අදාදනාම ඉරිකොන්දුමල, පොලොන්නරුව, කංගල්ල	0 0 13.6
129	ගල්ලොඩියාය	ගේන	පල්ලමත්ත හෙකවගේ පුංචිබිබා, ගල්ලොඩියොගොඩ, කංගල්ල	0 0 0.6
130	අලුත්මත්ත	එම	පල්ලමත්ත හෙකවගේ පුංචි බිබා, පල්ලමත්ත හෙකවගේ හෙක්දිරිස්, සිටිනමාලුම් හෙකවගේ හින්තියා සිරිජයලත් පේතිරත්ත හෙක්දිරිස්, බක්කෝම ගල්ලොඩියොගොඩ, කංගල්ල	0 0 1.5
131	එම	එම	පල්ලමත්ත හෙකවගේ පුංචිබිබා, පල්ලමත්ත හෙකවගේ හෙක්දිරිස්, සිටිනමාලුම් හෙකවගේ හින්තියා, සිරිජයලත් පේතිරත්ත හෙක්දිරිස්, බක්කෝම ගල්ලොඩියොගොඩ, කංගල්ල	0 0 3.3
132	අඩංගු ජල ගත කොටස	අවුරුදු 10 මස ඇති පැවිටි	පත්තින හෙකවගේ හෙක්දිරිස්, පත්තින හෙකවගේ හින්තියා, පත්තින හෙකවගේ සිරිසිතා, පත්තින හෙකවගේ පොඹිතා, බක්කෝම ගල්ලොඩියොගොඩ, කංගල්ල	0 0 2.4
133	පොහොල්ලොහොමත	අවුරුදු 40 මස ඇති පොල් ගහක්, අවුරුදු 10 වසය ඇති පොල් ගහ 2 ක්, අවුරුදු 15 ක් වස ඇති කොන්ගහක්	සිරිජයලත් විජේරාමන් පේතිරත්ත අදාදිසා, එම පේතිරිසා සහ එම බ්‍රිසිලිතා, බක්කෝම ගල්ලොඩියොගොඩ, කංගල්ල	0 0 3.3
134	අඹපාර	අඹපාර	එම	0 0 0.2
			එකතුව	0 0 33.5

සම්බන්ධ අයිතිය නො. 1 සිට සිතියම නො. 290. ගම්—හලකම				
518	මල්ගේවෙළුලන	කුඹුරු ඉඩම	දෙවන කාරෝලිස් සුනසිංහ, දෙවන හෙක්දිරිස් ඉමරසිරි ගුණවර්ධන, දෙවන අක්ෂරයේ අමරසිරි ගුණවර්ධන බක්කෝම වගේගොඩ, දෙවන කාරෝලිස් හෙකවරත් රත්නානක සහ මුනසිංහආරම්මි මෙහිසාමි, බක්කෝම පොලොන්නරුව, කංගල්ල	0 1 28.2
519	පිත්මුලන	එලවුමත්ත	වගේගොඩ ශ්‍රී සුමංගල නාගක කවිට්, හලාගල මහාරණ, මුංගම්	0 0 12.2
			එකතුව	0 0 12.2

අයිතිය නො. 13 සිට අවසාන සිතියම නො. 315. ගම්—මෙහිල්ල (කොවග)				
140	සුදුගලගේන නො. 5 කොට්ඨාශයේ නො. 961, 961 ඒ හහ 963 කන්ගේරු මේන්	අවුරුදු 20 වසය ඇති පොල් ගහ 10 ක්	බී. ඇම්. දලුමත්ත, තැපැල් මහත්මිය, කංගල්ල	0 0 21.1

පළමු සිතියම නො. A 1, 145. ගම්—ඉදිපොහොම				
1	ඒකතාගත මත්ත, නො. 3 කොට්ඨාශයේ නො. 221 දරණ කන්ගේරු වේ කොවගත්	අවුරුදු 40 වසය ඇති පොල් ගහ 16 ක්, අවුරුදු 15 ක් වසය ඇති පොල් ගහ 24 ක්, අවුරුදු 15 ක් වසය ඇති කොන්ගහ 2 ක්, අවුරුදු 15 ක් වසය ඇති අඹගහක් සහ අවුරුදු 5 ක් වසය ඇති දෙහිගහ 3 ක්	මහත්ම කංගල්ලේ බී. ඒ. මනුසුරිස මහත්මියගේ අයිති කාරයෝ	0 1 22.6

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	ආකාරය (Type)	අයිතිකම්කරුගේ නම (Owner's Name)	මහල, අ.ර.ප. (Plot, A.R.P.)
129	ආල්ලේන	අයිතිකරුගේ ඉඩම	සම්බන්ධ අයිතිකරුගේ නම. 1 සිට අවසාන සිවියම් නො. 313. ගම්—පොලොන්නරුව	0 0 10.6
130	එම	අයිතිකරුගේ ඉඩම	අවුරුදු 30 වසර ඇති පැයිරි, දෙය වසර අමරසිරි ගුණවර්දන, දුරකොන්දුගම, පොලොන්නරුව, කංගල්ල	1 1 8.7
131	එම	එම	දෙය අන්තර්ගත අමරසිරි ගුණවර්දන, දෙය මංකස් අමරසිරි ගුණවර්දන, දෙය දිසෝතිස් අමරසිරි ගුණවර්දන, දෙය වාර්ලිස් අමරසිරි ගුණවර්දන, දිසෝතිස් අමරසිරි ගුණවර්දන, ඔක්කෝමි කංගල්ලේ මුසුපරම්පරාව	0 0 16.3
132	වල්ලේන්කොත්ත	ආවුරු ඉඩම	දෙය ගොස්සික් අමරසිරි ගුණවර්දන, දෙය අනුගස් අමරසිරි ගුණවර්දන, දෙය ගොස්සික් අමරසිරි ගුණවර්දන, වගේකොඩි මුහුණින් ආරම්භයේ දෙය වාර්ලිස්, දෙය කාරෝලිස් ගොහරත් රත්නායක, මුහුණින් ආරම්භයේ බඩිබොම්, ගොහරත් ආරම්භයේ අන්දිරිස්කාම්, ගොහරත් ආරම්භයේ දිසෝතිස්කාම්, ඔක්කෝමි පොලොන්නරුව, කංගල්ල සහ පලපොහලියකගේ දෙය දුමින්, පලපොහ, බෙලිඅත්ත	0 0 26.6
133	සිරිමඩ	අ.ර.ප.	දෙය ගොස්සික් අමරසිරි ගුණවර්දන, දෙය අන්තර්ගත අමරසිරි ගුණවර්දන, දෙය ගොස්සික් අමරසිරි ගුණවර්දන, වගේකොඩි මුහුණින් ආරම්භයේ දෙය වාර්ලිස්, දෙය කාරෝලිස් ගොහරත්, රත්නායක මුහුණින් ආරම්භයේ බඩිබොම්, ගොහරත් රත්නායක අන්දිරිස්කාම්, ගොහරත් ආරම්භයේ දිසෝතිස්කාම්, ඔක්කෝමි පොලොන්නරුව, කංගල්ල සහ පලපොහ ලියකගේ දුමින්, පලපොහ, බෙලිඅත්ත	0 0 05.1
134	වල්ලේන්කොත්ත	ආවුරු ඉඩම	එම	0 0 38.7
				එකතුව .. 1 3 26

එවැනි ඉඩම් අයිතිකරුගේ මට ආණ්ඩු මේ කල්පනාමි නිවෙහි බිම් පොහොසතට දුනුදැන්ම හදා ගතවෙයි මහත්මයාණන් සිහිකර සිටියහ හැරියට මෙයින් දැනුම්දෙයි.

අනෙකුත් ඉඩම්වලට අයිතිකරුගේ ඉඩම ඇත්නම් සෑමදෙනම කළින්ම නොකොන් කළින් බිහිවුවේ ක්‍රියාකරුන් අත වම් 1950ක් වූ පැවැත්වීමේ මස 13 වැනි දින පෙරවරු 8:30 කාලයේ මුදල් කුමාරයාගේ කාර්යාලයේ මා ඉදිරිපිට පැමිණ ඒ වනාහි අන්දමේ අයිතිකරුගේ දිනය ක්‍රියාකරුවන් වන මා සහ මෙම ඉඩම් බිහිවීමේ මුදල් ගණනක් ඒ ම ඇත්නම් කළින්ම අයිතිකරුගේ කොටසට අදාළ ක්‍රියාකරුවන්ට සහ මා මෙයින් දැනගත යුතුයි.

වම් 1950ක් වූ මුළු මස 24 වැනි දින  
හමිනින්නොට කවිවෙලියේ දින.

ආණ්ඩු මේ කවිගුණකමට ඒ නමි:—කංගල්ල-විරකාසික පාරේ, සිරිමඩ වසාලකිරීම පිණිස මෙහි පහත දෙනෙක් මෙහා ඉඩම් ලබාදීමට හදා ක්‍රියාකරුන් පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදීමේ ආඥාපත්‍රයේ” 5 වැනි කොටසේ කන්දමෙහි පාහැරවුණු ප්‍රකාරයට ඉඩම් සහ ගොවිකම් නොගත පිළිබඳ ඇති ක්‍රියාමාර්ගයට අදාළ වූ ඉඩම් මෙහි, ඒ ඉඩම් මෙහි:—

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	ආකාරය (Type)	අයිතිකම්කරුගේ නම (Owner's Name)	මහල, අ.ර.ප. (Plot, A.R.P.)
114	මෙහිලියකොටුව	අයිතිකරුගේ ඉඩම	වල්ලේන්කොටුව පදිංචි සිරිප්පලක් විජේරංගගේ පෝති රත්න අපේරිසා, සිරිප්පලක් විජේරංගගේ මුඩිලියා, එම පේදිරිසා, පන්තිකොටුවගේ කේදිරිසා, පන්තිකොටුවගේ කිංකිත්තියා, පන්තිකොටුවගේ සිරිපියා, පන්තිකොටුවගේ පොහොසත සහ රත්තේ පදිංචි පන්තිකොටුවගේ දිසෝතිස් සහ අනුරුද්ධවරු, දික්වැල්ලේ පදිංචි පන්තිකොටුවගේ මිහිලිය	0 0 5.2
115	පරතවත්ත	සම්පූර්ණ පාල ඉඩම	වල්ලේන්කොටුව පදිංචි පන්තිකොටුවගේ කේදිරිසා, එම පොහොසත, එම සිරිපියා, පන්තිකොටුව පදිංචි පන්තිකොටුවගේ කිංකිත්තියා, අනුරුද්ධවරු, දික්වැල්ලේ පදිංචි පන්තිකොටුවගේ මිහිලිය සහ රත්තේ පදිංචි පන්තිකොටුවගේ දිසෝතිස්	0 0 5
116	පොවොහොට්ටිත්ත	අවුරුදු 10-40 වසර ඇති පොල්ගස 6ක්	වල්ලේන්කොටුව පදිංචි සිරිප්පලක් විජේරංගගේ පෝති රත්න අපේරිසා සහ සිරිප්පලක් විජේරංගගේ පේදිරිසා, හිත්තැට්ටි, මාකර පදිංචි සිරිප්පලක් විජේරංගගේ මුඩිලියා සහ දෙබරමෙම, කිසිමෙහරමෙම පදිංචි සිරිප්පලක් විජේරංගගේ සල්ලියා	0 0 15.5
117	ආල්ලේන	සම්පූර්ණ පාල ඉඩම	ආල්ලේනකොටුව වල්ලේන්කොටුව, කංගල්ලේ පදිංචි පොලොන්නරුවේ සුමංගල හමිර	0 0 26
117½	එම	අවුරුදු 40ක් වසර ඇති පොල්ගස	එම	0 0 22.4
118	එම	පොල්ගස සහ පැයිරි, අවුරුදු 40ක් වසර ඇති පොල්ගස	එම	0 0 24.1
119	එම	සේන්	එම	0 1 28.1
120	බඩංගමත්ත	සම්පූර්ණ පාල ඉඩම	එම	0 0 13.5
121	ලුසෙන්නමත්ත	අවුරුදු 40ක් වසර ඇති පොල්ගස 3ක්	දංකැට්ටි, කංගල්ලේ පදිංචි ගාපොරවිමගේ පිටර්, ගාපොරවිමගේ මාවන්, මිත්‍රකොටුවගේ දිසෝතිස්, කිසිමෙහරමෙම පදිංචි ගාපොරවිමගේ කුට්ටි ගෝනා, ගාපොරවිමගේ ගෝනිස්, කංගල්ලේ පදිංචි මිත්‍රකොටුවගේ පට්ටිදිසෝතිස් අර්ගෝලිස්	0 0 13.9
122	සුරියගමත්ත නොගොස් කොට්ඨ මලුගේමත්ත	අවුරුදු 15-20 වසර ඇති පොල්ගස 3ක්, අවුරුදු 2ක් වසර ඇති ගෝරන් ගසක්, අවුරුදු 10ක් වසර ඇති මුලුකොස් සහ රුක් පලතුරු 2ක්	දංකැට්ටි, කංගල්ලේ පදිංචි මිත්‍රකොටුවගේ සංගොහාම්, මද්දුම පට්ටිදිසෝතිස් සිරිසේන, අනුරුද්ධවරු හිසමෙහරමෙම පදිංචි මිත්‍රකොටුවගේ ගෝනාහාම් සහ දෙබරත් පහල දික්වැල්ලේ පදිංචි පහසුරිය දුමින්සිසෝක	0 0 11.2





කො. අංකය	ඉඩම් නම	අක්ෂර	අයිතිකරු නම	වර්ගය	මහලු	ආ.රු.ප.
50	බද්දේවල නොහොස් බද්දේවල	කුඹුරු ඉඩම	දික්වැල්ලේ මහකොම පදිංචි මෙලිස් ද සිල්වා මරණි, දික්වැල්ල වත්කොම පදිංචි නිර්මාදර පොරොල්ලේ මෙන්නිස්, බිඳුණද දික්වැල්ලේ පදිංචි සුරියආරච්චි මොහොමඩ් ජේෂානු සහ දික්වැල්ලේ වත්කොම පදිංචි ඩී. ජ. රජපක්ෂ	දික්වැල්ලේ මහකොම පදිංචි මෙලිස් ද සිල්වා මරණි, දික්වැල්ල වත්කොම පදිංචි නිර්මාදර පොරොල්ලේ මෙන්නිස්, බිඳුණද දික්වැල්ලේ පදිංචි සුරියආරච්චි මොහොමඩ් ජේෂානු සහ දික්වැල්ලේ වත්කොම පදිංචි ඩී. ජ. රජපක්ෂ	0 0 33	0 0 33
					ආ.රු.ප.	
					කුඹුරු ඉඩම	0 0 30.6
					මල	0 0 2.4
					එකතුව	0 0 33
51	දෙමරකන්කුඹුර	කුඹුරු ඉඩම	දෙමරකන්කුඹුර මලමම, දික්වැල්ලේ පදිංචි වාර්ලිස් කොරනේලියන් දිසානායක	දෙමරකන්කුඹුර මලමම, දික්වැල්ලේ පදිංචි වාර්ලිස් කොරනේලියන් දිසානායක	0 0 19.2	
52	පුවත්තලියද්ද	එම	මිරකැවියේ මන්ඩානුව පදිංචි කොඩිකුමාර ආරච්චි මෙග් දෙත් කොරලියන් සහ හල්ලපොරොදු දිසානායක නෝකොම	මිරකැවියේ මන්ඩානුව පදිංචි කොඩිකුමාර ආරච්චි මෙග් දෙත් කොරලියන් සහ හල්ලපොරොදු දිසානායක නෝකොම	0 0 10.7	
53	මලකඩවෙහෙල්ල	මහලු	දික්වැල්ලේ දෙමරකන්කුඹුර මලමම පදිංචි වාර්ලිස් කොරනේලියන් දිසානායක	දික්වැල්ලේ දෙමරකන්කුඹුර මලමම පදිංචි වාර්ලිස් කොරනේලියන් දිසානායක	0 0 17	
54	මලකුඹුර	කුඹුරු ඉඩම	දික්වැල්ලේ බිඳුණද පදිංචි සුරියආරච්චි මොහොමඩ් ජේෂානු, දික්වැල්ලේ වත්කොම පදිංචි නිර්මාදර පොරොල්ලේ මෙන්නිස් සහ කාලෝල් පදිංචි ආම්. ආ. ජ. හමිඩ් සහ ජ. ආම්. ජ. හමිඩ්	දික්වැල්ලේ බිඳුණද පදිංචි සුරියආරච්චි මොහොමඩ් ජේෂානු, දික්වැල්ලේ වත්කොම පදිංචි නිර්මාදර පොරොල්ලේ මෙන්නිස් සහ කාලෝල් පදිංචි ආම්. ආ. ජ. හමිඩ් සහ ජ. ආම්. ජ. හමිඩ්	0 0 27.7	
55	මහදෙණ	කුඹුරු ඉඩම (පාල)	දික්වැල්ලේ දෙමරකන්කුඹුර මලමම පදිංචි වාර්ලිස් කොරනේලියන් දිසානායක සහ මිරකැවියේ කපුකම්පොන පදිංචි ආම්. ආ. ජ. හමිඩ්	දික්වැල්ලේ දෙමරකන්කුඹුර මලමම පදිංචි වාර්ලිස් කොරනේලියන් දිසානායක සහ මිරකැවියේ කපුකම්පොන පදිංචි ආම්. ආ. ජ. හමිඩ්	0 0 11.5	
56	මහදෙණ	කුඹුරු ඉඩම (පාල)	දික්වැල්ලේ දෙමරකන්කුඹුර මලමම පදිංචි වාර්ලිස් කොරනේලියන් දිසානායක සහ මිරකැවියේ කපුකම්පොන පදිංචි ආම්. ආ. ජ. හමිඩ්	දික්වැල්ලේ දෙමරකන්කුඹුර මලමම පදිංචි වාර්ලිස් කොරනේලියන් දිසානායක සහ මිරකැවියේ කපුකම්පොන පදිංචි ආම්. ආ. ජ. හමිඩ්	0 0 19.4	
57	කොලුගලදෙණ	එම	මිරකැවියේ කපුකම්පොන පදිංචි ආම්. ආ. ජ. හමිඩ්	මිරකැවියේ කපුකම්පොන පදිංචි ආම්. ආ. ජ. හමිඩ්	0 0 32.8	
58	එම	එම	දෙත් ආන්ද්‍රියන් සහ දෙද්දේවල, මහමෙල් පදිංචි රත්නායක ආරච්චි මෙග් හමිඩ්	දෙත් ආන්ද්‍රියන් සහ දෙද්දේවල, මහමෙල් පදිංචි රත්නායක ආරච්චි මෙග් හමිඩ්	0 0 35.8	
59	කන්දෙණේ මහකුඹුර	එම	මැදගොඩ පදිංචි කෝස් කුමාරවෙල මෙග් හමිඩ්	මැදගොඩ පදිංචි කෝස් කුමාරවෙල මෙග් හමිඩ්	0 0 8.9	
60	එම	එම	එම	එම	0 0 15.5	
61	සුරියආරච්චි	එම	ආලුකර පදිංචි හැන්රි ආර්. කැන්කන්ඩර් දසනායක	ආලුකර පදිංචි හැන්රි ආර්. කැන්කන්ඩර් දසනායක	0 0 6.3	
62	එම	එම	එම	එම	0 0 27.1	
63	කන්දෙණ	එම	මිරකැවියේ මන්ඩානුව පදිංචි හලමෙරලා මෙග් දෙත් ආන්ද්‍රියන්	මිරකැවියේ මන්ඩානුව පදිංචි හලමෙරලා මෙග් දෙත් ආන්ද්‍රියන්	0 0 16	
64	පවුල්ලද්ද	එම	දික්වැල්ලේ දෙමරකන්කුඹුර මලමම පදිංචි වාර්ලිස් කොරනේලියන් දිසානායක, පල්ලෙමකුඹුල්ල පදිංචි සාමේල් මිරබද්දන, හින්ඩ්ලන් පදිංචි දෙත් බයන් රත්නායක සහ කුඹුක්කුල්ලේ පදිංචි දෙත් ආන්ද්‍රියන් රජපක්ෂ	දික්වැල්ලේ දෙමරකන්කුඹුර මලමම පදිංචි වාර්ලිස් කොරනේලියන් දිසානායක, පල්ලෙමකුඹුල්ල පදිංචි සාමේල් මිරබද්දන, හින්ඩ්ලන් පදිංචි දෙත් බයන් රත්නායක සහ කුඹුක්කුල්ලේ පදිංචි දෙත් ආන්ද්‍රියන් රජපක්ෂ	0 2 7.3	
65	පිට්ටිලියද්ද	කුඹුරු ඉඩම (පාල)	දික්වැල්ලේ දෙමරකන්කුඹුර මලමම පදිංචි වාර්ලිස් කොරනේලියන් දිසානායක, පල්ලෙමකුඹුල්ලේ පදිංචි දෙත් සාමේල් මිරබද්දන, හින්ඩ්ලන් පදිංචි දෙත් බයන් රත්නායක සහ කුඹුක්කුල්ලේ පදිංචි දෙත් ආන්ද්‍රියන් රජපක්ෂ	දික්වැල්ලේ දෙමරකන්කුඹුර මලමම පදිංචි වාර්ලිස් කොරනේලියන් දිසානායක, පල්ලෙමකුඹුල්ලේ පදිංචි දෙත් සාමේල් මිරබද්දන, හින්ඩ්ලන් පදිංචි දෙත් බයන් රත්නායක සහ කුඹුක්කුල්ලේ පදිංචි දෙත් ආන්ද්‍රියන් රජපක්ෂ	0 0 8	
66	එම	එම	එම	එම	0 0 1.7	
67	දෙමරකන්කුඹුර	හේන්	මැදගොඩ පදිංචි කෝස් කුමාරවෙල මෙග් හමිඩ්	මැදගොඩ පදිංචි කෝස් කුමාරවෙල මෙග් හමිඩ්	0 0 0.5	
68	එම	එම	දිඹුල්ලකොඩි පදිංචි මිජ්ජපති මෙග් හමිඩ්	දිඹුල්ලකොඩි පදිංචි මිජ්ජපති මෙග් හමිඩ්	0 0 24.9	
69	එම	එම	මැදගොඩ පදිංචි දෙත් ආන්ද්‍රියන් රජපක්ෂ මේල්ලපුල්ල සහ පල්ලෙමකුඹුල්ලේ පදිංචි දෙත් සාමේල් මිරබද්දන	මැදගොඩ පදිංචි දෙත් ආන්ද්‍රියන් රජපක්ෂ මේල්ලපුල්ල සහ පල්ලෙමකුඹුල්ලේ පදිංචි දෙත් සාමේල් මිරබද්දන	0 1 18.1	
70	එම	එම	එම	එම	0 0 19.2	
71	දෙමරකන්කුඹුර	කුඹුරු ඉඩම	මාකරේ පදිංචි ආම්. හාට් නෝනමෙහෙණ සහ පුරුකකුඹුල්ල පදිංචි මැන්ලි ආම්. හි. හ	මාකරේ පදිංචි ආම්. හාට් නෝනමෙහෙණ සහ පුරුකකුඹුල්ල පදිංචි මැන්ලි ආම්. හි. හ	0 0 1.4	
72	දෙමරකන්කුඹුර	හේන්	මැදගොඩ පදිංචි දෙත් ආන්ද්‍රියන් රජපක්ෂ මේල්ලපුල්ල සහ පල්ලෙමකුඹුල්ලේ පදිංචි දෙත් සාමේල් මිරබද්දන	මැදගොඩ පදිංචි දෙත් ආන්ද්‍රියන් රජපක්ෂ මේල්ලපුල්ල සහ පල්ලෙමකුඹුල්ලේ පදිංචි දෙත් සාමේල් මිරබද්දන	0 0 3.9	
75	දෙමරකන්කුඹුර	එම	මිරකැවියේ කපුකම්පොන පදිංචි මිදුනෙහිකමේ ලීකනරත්නායක	මිරකැවියේ කපුකම්පොන පදිංචි මිදුනෙහිකමේ ලීකනරත්නායක	0 0 13	
76	ලෝලුකමහලු නොහොස් පිලිකන්ක මහලු	අවුරුදු 10-15 මහලු ආම්. පොල් ගස් 7ක්, අවුරුදු 25-30 මහලු පොල් ගස් 4ක්, අවුරුදු 10-15 මහලු ආම්. පොල් ගස්, අවුරුදු 10-15 මහලු ආම්. කොස් ගස් 2ක් සහ අවුරුදු 1-5 මහලු ආම්. පුවක් ගස් 4ක්	මැදගොඩ පදිංචි සිල්පකන් දෙකඩබා	මැදගොඩ පදිංචි සිල්පකන් දෙකඩබා	0 2 3	
77	එම	අවුරුදු 5 මහලු ආම්. පුවක් ගස් 2ක්	එම	එම	0 0 8.2	

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට ආශ්‍රිතව කලානාමි නිබන්ධන බිම් පොදුරහසාව දුනාහැක්කේ සඳහා හසලවන මහලු නිබන්ධන මහලු රාමුකුල මෙහි දැක්වෙයි.

ඉහත සඳහන් ඉඩම් මලකුඹුරු අයිතිකරුවන්ට දැක්වෙනු ලබනු ලබන්නේ නොහොත් නමුත් මෙහි මුළු ක්‍රියාකරණ අග මිල 1950 සිට පැවැත්වීමේ මා 18 වන දින පෙරවර 8.30 වන තෙක් මිලකැවියේ මහලු කාණ්ඩයේ දී මා ඉදිරිපිට පැවැත්වූ ආකාරයේ ඉඩම් මිලකුල ක්‍රියා කිරීමේ මහලු මෙහි මුළු මුදල මිලදී ගන්නා ජීව ආර්ථික ක්‍රියාවන් අයිතිකරු පොරොත්තු වන මහලු බිම් මෙහි දැක්වෙනු ලබයි.

මිල 1950 සිට පැවැත්වූ මහලු මිල 24 වන දින මෙහි නොවන මහලු මිලදී ගැනීම.

ජී. ඩී. ආම්. ආම්. පුල්ලෙමකුඹුරු, ආශ්‍රිතව ජීව ආර්ථික මිලකුල.

අනුබන්ධ කටයුත්තකට, ඒනම්:—වරකුටියේ විදේශයේ පාරේ පිහිටි කිරිඳිකුඹුණේ නො. 3/3 පාරම් ලකව පාර හිමි වනාට කිරිඳි කිරිඳි-පහසු පදනමක් වන ඉඩම් ලබාදීමේ හඳුනා ගන්නා ක්‍රියාකාරක සමයේ “203 පාර්ලිමේන්තු ඉඩම් ලබාදීමේ අනුපනුව” පස්වැනි කොටසේ කර්තව්‍ය පනවනු ලබන විට, නොවන සහ ඉඩම් පිළිබඳ ඇති කුමනදාම නිසි ආකාර මට අංශ ලැබීමට, ඒ ඉඩමකි:—

නො. ඉඩමේ නම	ඉඩමේ විස්තර	ඉඩම්කරු	මහල, අයිතිකම්කරු	අ.ර.ප.
55	පොල්පොළොවක් .. අවුරුදු 35ක් පමණක් පොල්පොළොවක් 7ක්ද, අවුරුදු 4ක් පමණක් පොල්පොළොවක් 4ක්ද, අවුරුදු 10ක් පමණක් පොල්පොළොවක් 29ක්ද, අවුරුදු 10ක් පමණක් ඉදිකළ 2ක් සහ අවුරුදු 5ක් පමණක් ඉදිකළ 7ක්ද ඉඩමක් වන්නකි	ඒ. එම්. ඇම්. කේ. ඒ. එම්. ජයවර්ධන	ඒ. ජයවර්ධන	0 0 10-9
56	බෝගවත්ත .. අවුරුදු 35ක් පමණක් පොල්පොළොවක් 3ක්ද, අවුරුදු 10ක් පමණක් පොල්පොළොවක් 5ක්ද, අවුරුදු 5ක් පමණක් ඉදිකළ 2ක් පමණක් ඉදිකළ 7ක්ද	වික්‍රමසිංහයන් කුමාරතුංග, එම්. ජයවර්ධන, ජයවර්ධන, රජවර්ධන, වීරකුමාර	වික්‍රමසිංහයන් කුමාරතුංග, එම්. ජයවර්ධන	0 0 10-6
57	අතුරුපාර (නොවස).. පාර ..	ඒ. එම්. ඇම්. කේ. ඒ. එම්. ජයවර්ධන	ඒ. ජයවර්ධන	0 0 3-1

සමස්ත ඉඩමේ නො. 1 අවසාන සිතියමේ නො. 144 හා 376. සමස්ත ඉඩමේ නො. 144 හා 376.

නො. ඉඩමේ නම	ඉඩමේ විස්තර	ඉඩම්කරු	මහල, අයිතිකම්කරු	අ.ර.ප.
75	පොල්පොළොවක් .. අවුරුදු 35ක් පමණක් පොල්පොළොවක් 3ක්ද, අවුරුදු 10ක් පමණක් ඉදිකළ 2ක්ද, අවුරුදු 20ක් පමණක් ඉදිකළ 2ක්ද	ඒ. ඇස්. නෙහිනා, මොහමඩ්, ඒ. ඇස්. මොහමඩ් පිට්ටා, ඒ. ඇස්. කුරුල්ලානා, එම්. සුමාද, ඔක්කොම් වීරකුමාර	ඒ. ඇස්. නෙහිනා, මොහමඩ්, ඒ. ඇස්. මොහමඩ් පිට්ටා, ඒ. ඇස්. කුරුල්ලානා, එම්. සුමාද, ඔක්කොම් වීරකුමාර	0 0 6-2
77	පොල්පොළොවක් .. අවුරුදු 35ක් පමණක් පොල්පොළොවක් 3ක්ද, අවුරුදු 10ක් පමණක් ඉදිකළ 2ක්ද, අවුරුදු 20ක් පමණක් ඉදිකළ 2ක්ද	ඒ. ඇස්. නෙහිනා, මොහමඩ්, ඒ. ඇස්. මොහමඩ් පිට්ටා, ඒ. ඇස්. කුරුල්ලානා, එම්. සුමාද, ඔක්කොම් වීරකුමාර	ඒ. ඇස්. නෙහිනා, මොහමඩ්, ඒ. ඇස්. මොහමඩ් පිට්ටා, ඒ. ඇස්. කුරුල්ලානා, එම්. සුමාද, ඔක්කොම් වීරකුමාර	0 0 14-5
78	අතුරුපාර (නොවස).. පාර ..	ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොනානම්, අනුබන්ධ පනුවේ ඉඩම්කරු	ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොනානම්, අනුබන්ධ පනුවේ ඉඩම්කරු	0 0 5-5

අනුබන්ධ කටයුත්තකට, ඒනම්:—අනුබන්ධ කටයුත්තකට පොලියක් සේවයේ සහ සංචාරවල යැදීම සඳහා වෙහි පහසු පදනමක් වන ඉඩම් ලබාදීමේ හඳුනා ගන්නා ක්‍රියාකාරක සමයේ “ඉඩම් ලබාදීමේ අනුපනුව” පස්වැනි කොටසේ කර්තව්‍ය පනවනු ලබන විට, නොවන සහ ඉඩම් පිළිබඳ ඇති කුමනදාම නිසි ආකාර මට අංශ ලැබීමට, ඒ ඉඩමකි:—

නො. ඉඩමේ නම	ඉඩමේ විස්තර	ඉඩම්කරු	මහල, අයිතිකම්කරු	අ.ර.ප.
1	අවුරුදු 60ක් වයසැති පොල්පොළොවක් 50ක්ද, අවුරුදු 40ක් වයසැති පොල්පොළොවක් 141ක්ද, අවුරුදු 25ක් වයසැති පොල්පොළොවක් 26ක්ද, අවුරුදු 20ක් වයසැති පොල්පොළොවක් 2ක්ද, අවුරුදු 2ක් වයසැති පොල්පොළොවක් 51ක්ද, අවුරුදු 100ක් වයසැති කල්පොළොවක් 160ක්ද, අවුරුදු 60ක් වයසැති කල්පොළොවක් 100ක්ද, අවුරුදු 30ක් වයසැති කල්පොළොවක් 49ක්ද, අවුරුදු 15ක් වයසැති කල්පොළොවක් 37ක්ද, අවුරුදු 10ක් වයසැති ඉඩමක් 4ක්ද, අවුරුදු 70ක් වයසැති ඉඩමක් 15ක්ද, අවුරුදු 15ක් වයසැති කොස්පොළොවක්, අවුරුදු 25ක් වයසැති මහලක්, අවුරුදු 10ක් වයසැති මහලක්, අවුරුදු 25ක් වයසැති මහලක්, අවුරුදු 15ක් වයසැති මහලක්, අවුරුදු 15ක් වයසැති කොස්පොළොවක් 2ක්ද, අවුරුදු 15ක් වයසැති මාර්ගයක්, අවුරුදු 10ක් වයසැති දෙබඩයක් 3ක්ද, අවුරුදු 7ක් වයසැති දෙබඩයක්, අවුරුදු 3ක් වයසැති දෙබඩයක් 4ක්ද, සකඩ දෙබඩයක් 3ක් ඇති කපුරුකුලයක්, පොල්දරු වර්ගයක්, මෙලොකින් මෙලොකරුකුලයක්, කපුරුකුලයක් (කුඹුණ)ද, මෙලොකින් මෙලොකරුකුලයක් නාන කාමරයක්ද, කොස්කුම්බුකුලයක් වැඩිපිටි 2ක්ද, කපුරුකුලයක් 2ක්ද, කපුරුකුලයක් වතුර නොවිට් 2ක්ද, කපුරුකුලයක් කුඹුණ 2ක්ද, කපුරුකුලයක් 2ක්ද, අනුබන්ධ පනුවේ ඉඩම්කරුකුලයක් නොවන පොල්පොළොවක්	ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොනානම්, අනුබන්ධ පනුවේ ඉඩම්කරු	ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොනානම්, අනුබන්ධ පනුවේ ඉඩම්කරු	3 1 27
2	එම .. අවුරුදු 40ක් වයසැති පොල්පොළොවක් 19ක්ද, අවුරුදු 25ක් වයසැති පොල්පොළොවක් 5ක්ද, අවුරුදු 2ක් වයසැති පොල්පොළොවක් 29ක්ද, අවුරුදු 100ක් වයසැති කල්පොළොවක් 50ක්ද, අවුරුදු 60ක් වයසැති කල්පොළොවක් 71ක්ද, අවුරුදු 30ක් වයසැති කල්පොළොවක් 13ක්ද, අවුරුදු 15ක් වයසැති කල්පොළොවක් 8ක්ද, අවුරුදු 40ක් වයසැති ඉඩමක්, අවුරුදු 10ක් වයසැති ඉඩමක්, අවුරුදු 60ක් වයසැති කොස්පොළොවක්, අවුරුදු 75ක් වයසැති ඉඩමක්, අවුරුදු 15ක් වයසැති ඉඩමක්, අවුරුදු 10ක් වයසැති මාර්ගයක් සහ අවුරුදු 5ක් වයසැති දුලක් 2ක්ද ඇති පොල්පොළොවක්	ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොනානම්, අනුබන්ධ පනුවේ ඉඩම්කරු	ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොනානම්, අනුබන්ධ පනුවේ ඉඩම්කරු	0 2 10-4

එමඟින් ඉඩම් ඉඩම්කරුකුලයට අනුබන්ධ කටයුත්තකට පොලියක් සේවයේ සහ සංචාරවල යැදීම සඳහා වෙහි පහසු පදනමක් වන ඉඩම් ලබාදීමේ හඳුනා ගන්නා ක්‍රියාකාරක සමයේ “ඉඩම් ලබාදීමේ අනුපනුව” පස්වැනි කොටසේ කර්තව්‍ය පනවනු ලබන විට, නොවන සහ ඉඩම් පිළිබඳ ඇති කුමනදාම නිසි ආකාර මට අංශ ලැබීමට, ඒ ඉඩමකි:—

ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොනානම්, අනුබන්ධ පනුවේ ඉඩම්කරු

ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොනානම්, අනුබන්ධ පනුවේ ඉඩම්කරු

ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොනානම්, අනුබන්ධ පනුවේ ඉඩම්කරු



විசාලம்  
ஏ. ஸ்ரீ. ப.

துணை. காணியின பெயர்.	விபரம்.	விசாலம்
3 கொல்வத்தை கட்டியா வரிப்பண நம்பர் 21A அர்ச் பிலிப் நேரிஸ் வீதி	ஒரு தெனை 50 வருஷம், 5 தெனை 2 வருஷம், சொந்தக்காரர் குருகுலசூரிய பட்டபென்திகே வாசாலு பொனாந்தோ, கடடுக்குறுந்தை	0 0 1-4
4 கொல்வத்தை கட்டியா வரிப்பண நம்பர் 21, அர்ச் பிலிப் நேரிஸ் வீதி	3 தெனை 50 வருஷம், 8 தெனை 5 வருஷம், 11 பாகு 5 வருஷம், சொந்தக்காரர், குருகுலசூரிய பட்டபென் திகே நேறேல முசான உ சிலவாவு, மேற்படி மெதியால் உ சிலவா, கடடுக்குறுந்தை, சொந்தமாயுள்ளது	0 0 3-5
5 கொல்வத்தை கட்டியா வரிப்பண நம்பர் 21 B அர்ச் பிலிப் நேரிஸ் வீதி	தோட்டத்தில் 3 தெனை 5 வருஷம், 9 பாகு 5 வருஷம், குருகுலசூரிய பட்டபென்திகே பிலிப் சைமன் உ சிலவா, லக்ஷபதியா, மொறட்டுவா, சொந்தமாயுள்ளவா	0 0 0-7

எடுத்தகொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (பிரிவு 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம், பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மற் திரியவாகன எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான இதுகொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய் 1950 ம் (ஓ) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 30 ந் தேதியிலன்று காலை 10 மணிக்கு கனத்தகறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டதே தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவவுடந்தைகளுக்காய்த தாம் சாதிகமும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதுனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கனத்தகறைக் கச்சேரி, 1950 ம் (ஓ) (ஜூலை) ஆடியின் 31 ந் உ. சீ. பாலசிஹம், உதவி அரசாட்சி ஏசண்டு.

G/தெல்பொனே சிங்கள கலவன பாடசாலைக்காக எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

துணை. காணியின பெயர்.	பிரதமப்படத்து இல : A 1,198. குறிச்சி—மெற்றுவிவிய.	விசாலம்.
1 முல்லிகண்டே தோட்டம், பெந்தொட்ட 10 வருஷ 238 ரப்பர் மரங்களடங்கிய ரப்பா குறுப தோட்டம்	மெசோல காசன கம்பராச்சம் கொம்பனியும் மிமிற்றெற, கொழும்பு (எஜெண்ட்ஸ்)	1 3 13-6

எடுத்தகொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்தியாயம் 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மற் திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின்படி காணி வேண்டிய பிரகாரம் நான இதுகொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய் 1950 ம் (ஓ) (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 28 ந் தேதியிலன்று முற்பகல் 9.30 மணிக்கு G/தெல்பொனே சிங்கள கலவன பாடசாலையில் எனமுன்பாக வெளிப்பட்டதே தத்தமக்கு அக்காணியிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவவுடந்தைகளுக்காய்த தாம் சாதிகமும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதுனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

காலிக் கச்சேரி, 1950 ம் (ஓ) (ஜூலை) ஆடியின் 24 ந் உ. வீ. பீ. விற்றசுசி, உதவி அரசாட்சி ஏசண்டு.

ஹபருதுவவில் நாட்டு ஆஸ்பத்திரி ஒன்று கட்டுவதற்காக எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணை. காணியின பெயர்.	பிரதமப்படத்து இல : A 1,041. குறிச்சி—மீப்பே மாணமுலை கறுமல்கொட.	விசாலம்.
1 கப்புவத்தை	50 வருஷ ஒர் ஏறறம்ப மரம் கொண்ட காடு மஹபொற்றுவானு யாகொடகே தேவிட் உ சிலவா, ரெலிக் கபலியகே ஹினிஹாமி, வெலிகமபலியேகுறுகே மாட்டின, மேற்படி எதோறிஸ் அபபுஹாமி, ஹெற்றி ஆராச்சிகே எலெக்சாண்டர், எல்லோரும் கறுமல்கொட, மேற்படி பெனியும், ரெலிக் கபலியேகே பிளேஹாமி, இருவரும் ஹபருதுவா, வியான்கொட மீப்பே கமகே கொனேலிஸ் பத்தமுல், வியனபத்திருளகே அரேனேலிஸ்ஹாமி, 41 ம் இலக்கம், வெலிக்கடை ரேட்ட, மவுண்ட்லெவ்னியா, ரெலிக் கபலியேகே தேவிட் வீரேசன உடவீரகம், மாதத்தீ, மேற்படி பிண்டியாஸ், மொறகெல், மாதத்தீ	0 0 20

2 ஷே	காடு	ஷே	0 1 4-8
3 ஷே	30 வருஷ 70 ரப்பா மரங்களும், 10-30 வருஷ 25 தெனைமரங்களும், 40-70 வருஷ 10 பலாமரங்களும், 20 வருஷ 31 பாகுமரங்களும், 15 வருஷ 3 கித்துலமரமும் 2 டொங்காமரங்களும், 10 வருஷ 5 கசுமரங்களும், 3 கொறக்கஹமரங்களும், 5 வருஷ ஒரு எலுமிச்சைமரமும் கொண்ட ரப்பா தோட்டமும் தெனைந் தோட்டமும்	மாபொற்றுவானு யாகொடகே தேவிட் உ சிலவா, கறுமல்கொட	0 2 28-3
4 ஷே	50 வருஷ 23 தெனைகளும், 9 பலாமரங்களும், 30 வருஷ 16 ஈரப்பலாமரங்களும், 25 வருஷ 10 தெனைமரங்களும், 5 பெலி மரங்களும், 20 வருஷ 2 கித்துலமரங்களும், 10 வருஷ 13 தெனைமரங்களும், 6 பாகுமரங்களும், 8 எலுமிச்சைமரங்களும், 29 கோப்பி மரங்களும், 6, தோண்டமரங்களும், 4 மாமரங்களும், ஒரு கொறக்கஹமரமும், ஒரு லுமித்தெலமரமும், 5-15 வருஷ 8 கசுமரங்களும், 5 வருஷ 2 முருங்கைமரங்களும், ஒரு வருஷ 70 வாழைகளும், ஒரு நிரந்தரமான வீடும், 4 நிரந்தரமற்ற வீடுகளும், ஒரு கிணறும் கொண்ட தோட்டம்	மாபொற்றுவானு யாகொடகே தேவிட் உ சிலவா, ரெலிக் கபலியகே ஹினிஹாமி, வெலிகம பலியகே குறுகே, மாட்டின, மேற்படி எதோறிஸ் அபபுஹாமி, ஹெற்றி ஆராச்சிகே எலெக்சாண்டர் எல்லோரும் கறுமல்கொட, மேற்படி பெனியும், ரெலிக் கபலியேகே பிளேஹாமி இருவரும் ஹபருதுவா, வியான்கொட மீப்பே கமகே வியனபத்திருளகே அரேனேலிஸ்ஹாமி, 41 ம் இலக்கம், வெலிக்கடை ரேட்ட, மவுண்ட்லெவ்னியா, ரெலிக் கபலியகே பிண்டியாஸ், மொறகெல், மாதத்தீ	1 0 3-8
5 தெலகஹவத்தை	30 வருஷ 105 ரப்பா மரங்களும், 11 தெனைமரங்களும், 30-50 வருஷ 6 பலாமரங்களும், 25 வருஷ ஒரு கொறக்கஹமரமும், 10 வருஷ 5 கசுமரங்களும், 5 வருஷ ஓர் ஈரப்பலாமரமும், கொண்ட தோட்டமும் மற்றொரு பகுதி காலடிப்பாதையும், ஆஸ்பத்திரியையும் கொண்டது	மாபொறுதவான யாகொடகே தேவிட் உ சிலவா கறுமல் கொட, டொன ஹென்திற் டி உ சிலவா சமரசிஹ், கட்டுக்குறுந்தை, கொக்கல்	1 0 36-2
6 ஷே	ஒரு பயிருமில்லாத தோட்டத்தின் பகுதி	ஷே	0 0 2-9



துணை. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
7 கப்புவத்தை	50 வருஷ 21 தென்னைகளும், 8 வருஷ 2 கசுமரங்களும், 6 வருஷ 3 லுனுமிதெல்லமரங்களும் கொண்ட தோட்டமும் மற்றொரு பகுதி காஷ்டிப்பாதையுங்கொண்டது	மஹாராஜே டானியெல், மெற்றறம்பா, உனவத்து	0 1 39.5
8 ஷே	50 வருஷ 3 தென்னைமரங்கள் கொண்ட தோட்டம்.	ஷே	0 0 2.4
9 ஷே	50 வருஷ 10 தென்னைமரங்களும், 25 வருஷ 4 தென்னைமரங்களும், 5 வருஷ 15 தென்னைமரங்களும், 15 வருஷ 14 பலாமரங்களும், 5 வருஷ ஒரு கசுமரமும், ஒரு கிதலுமரமும், ஒரு விளாத்திமரமும், 3 லுனுமிதெல்லமரங்களும், ஒரு இம்புல்மரமும், ஒரு கொறக்கஹமரமும், 2 வருஷ ஒரு மாமரமும் கொண்ட தோட்டமும் மற்றொரு பகுதி காஷ்டிப்பாதையுங்கொண்டது	ஷே	0 2 8.6
10 ஷே	10-25 வருஷ 4 தென்னைமரங்களும், 8 வருஷ ஒரு பாகமுமரமும் கொண்ட தோட்டம்	ஷே	0 0 1.9

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (23 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவர்கள் எனக்கு கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம் பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரித்ததமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுல்லமாய் 1950 ம் (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 30 ந் தேதியிலன்று முற்பகல் 9 மணிக்கு கொக்கல்ல ஆகாய விமான நிலைய மெயின் என்றனலை 39 ம் இலக்க கட்டடத்தில் என்முன்பாக வெளிப்புடடுத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தத்தமக்கு தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

காலிக் கச்சேரி,  
1950 ம் (ஆகஸ்ட்) ஆடிமீ 22 ந் உ.

வீ. பீ. விற்றசரி,  
உதவி அரசாட்சி ஏசனரு.

உயனவத்த சிங்க கலவன் பாடசாலையைக் கட்டுதல் என்னும் பரிசுரை தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகய, அஃதாவது :-

துணை. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1 செதோ ஆரச்சிக்கேவத்த	தோட்டத்தில் 25 வருஷ 10 தென்னைமரங்களும், 5 வருஷ ஒரு ஶரப்பலாமரங்களும், 8 வருஷ ஒரு பலாமரமும், 4 வருஷ ஒரு தொமாமரமும், ஒரு வருஷ 6 வாழைப்பத்தைகளிருக்கின்றன	வேரகம்பிட்ட உயனவத்தையச்சேர்ந்த ஜே. டபிள்யூ. ஶ. ரெசிடென்ட் அபேரதன் சிரிவாதன் பீலினிக்குஞ்சா, வேரகம்பிட்டவைச்சேர்ந்த நந்தாரம் தேரோ, பெண்டெடியான ஜீனவன்ச தேரே	0 0 26

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்கு கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம் பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரித்ததமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுல்லமாய் 1950 ம் (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 22 ந் தேதியிலன்று காலை 10 மணிக்கு மாதத்தைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்புடடுத தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாதத்தைக் கச்சேரி,  
1950 ம் (செப்டெம்பர்) ஆடிமீ 27 ந் உ.

எஸ். ஶ. குணவாதன்,  
உப அரசாட்சி ஏசனரு.

நிலவளா கங்கை வெள்ளத்திற்கு மியக்கத்தின் கீழ் கட்டுகக் கட்டுதல் என்னும் பரிசுரை தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

துணை. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1 மஹோகநத்த	"பண்ட" ன ஒரு பாக முள்ள வெளியான வெறு நிலம்	கற்கொட உயன்கொடவைச்சேர்ந்த ஆர். கே. திவுனுஹாமி, எச். எம். நந்தா, ஜே. ஆர். எம். குபிரிசா, ஈ. என். கங்கோரிஸ், ஈ. என். ஜயனேரிஸ், ஈ. என். லியோரிஸ், ஈ. என். அல்பிஞ், ஈ. என். மக்கலின், கட்டுக்கெல் வீதியைச் சேர்ந்த ஈ. என். பிலிப்பா, ஈ. என். அகோரிஸ், ஈ. என். ஜயோரிஸ்	0 0 16.6
2 இம்புல்கஹவிடவும்	40 வருஷ 2 தென்னைமரங்களும், "பண்ட" இன ஒரு பாகமுமுள்ள வெளியான வெறுநிலம்	கற்கொட உயன்கொடவைச்சேர்ந்த எச். எம். நந்தா, ஜே. ஆர். என். சுபிரிஸ், ஈ. என். கங்கோரிஸ், ஈ. என். ஜயனேரிஸ், ஈ. என். லியோரிஸ், ஈ. என். அல்பிஞ், ஈ. என். மக்கலின், கண்டியைச்சேர்ந்த ஈ. என். பிலிப்பா, ஈ. என். அகோரிஸ், ஈ. என். ஜயோரிஸ்	0 0 36.3

பிரதமப்படத்து இல : A 1,132. குறிச்சி—கற்கொட உயன்கொட.

1 கொறக்கஹதொட்டவத்த	நெல்வயல்	கற்கொட உயன்கொடவைச்சேர்ந்த எச். கே. டொன் தியோனிஸ், எஸ். எஸ். தொன் டியல், டபிள்யூ. ஏ. ஹோமிஸ்ஹாமி, ஈ. என். லியோரிஸ், ஈ. என். ஜயனேரிஸ், ஈ. என். கங்கோரிஸ், கண்டிக் கட்டுக்கெல் வீதியைச்சேர்ந்த ஈ. என். பிலிப்பா, ஈ. என். அகோரிஸ், ஈ. என். ஜயோரிஸ், அக்குறு கொடவைச்சேர்ந்த ஈ. என். லய்கிஞ்	0 0 5.4
2 காவயயன் வளவும், பாதி	"பண்ட" இன ஒரு பாக முள்ள நெல்வயல்	கொழும்பு ரேஸ்மீட் பிளேசைச்சேர்ந்த எஸ். டபிள்யூ. இலங்ககோன்	0 2 19.2
3 மெத்திக்கெடியேகுமபுற	"பண்ட" இன ஒரு பாக முள்ள வெளியான வெறு நிலம்	கற்கொட உயன்கொடவைச்சேர்ந்த ஜே. ஆர். என். சுபிரிஸ், ஜே. ஆர். என். பப்பரிஸ், ஈ. எல். என். ஜயனேரிஸ், நீர்கொழும்பு, வெலிஹேனவத்தவைச் சேர்ந்த ஜே. ஆர். என். கரேலிஸ், ஹக்கமையைச்சேர்ந்த என். பீ. அந்திரிஸ்	0 0 16
4 ஹுனுகெய்குமபுற	ஷே	மாதத்தைச்சேர்ந்த முஹாந்திரம், எ. டி. எஸ். வீரசிங்ஹ	0 0 4.4
5 ஷே	ஷே	கற்கொட உயன்கொடவைச்சேர்ந்த டி. எச். ஹினி பபுன், டி. கே. அபுறன், (1) டி. கே. மாட்டின், (2) டி. கே. மாட்டின், டி. கே. அந்தரயல், டி. கே. காலிஹாமி, டி. கே. கிரிஹாமி, டி. கே. என்சோஹாமி, டி. கே. சாலிஸ், ஶுண்பையச்சேர்ந்த லெவரென்கிஞ், வணிகபுற	0 0 13.7
6 போவிட்டியகுமபுற	ஷே	மாதத்தைச்சேர்ந்த முஹாந்திரம், எ. டி. எஸ். வீரசிங்ஹ	0 0 6.2
7 புலக்கஹலியத்த	ஷே	மாதத்தைச்சேர்ந்த முஹாந்திரம், எ. டி. எஸ். வீரசிங்ஹ, கற்கொட உயன் கொடவைச்சேர்ந்த ஜே. விக்ஹிமசிங்ஹ	0 0 21.7

பிரதமப்படத்து இல : A 1,133. குறிச்சி—கற்கொட, உயன்கொட.

துணடு. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
1 லேனப்பட்டுக்கேவிட்டவத	19 வாழைப் பததைகளும், "பண்ட" இன் ஒரு பாக முழுமுள்ள வெளியான வெறு நிலம்	கற்கொட உயன்கொடவைச்சேர்ந்த டி. சி. பனிஹவடன் கொடிகாற, டி. கரேலில பனிஹவடன் கொடிகாற டோனா கொளையா பனிஹவடன் கொடிகாற	0 1 12-5
2 கெபெலிவுரேவிட்ட	"பண்ட" இன் ஒரு பகுதி உள வெளியான வெறு நிலம்	கற்கொட உயன்கொடவைச்சேர்ந்த டி. ஜி. அபரன், டி. ஜி. டன், டி. ஜி. பபுன், டி. ஜி. சைமன், டி. ஜி. திவனுஹாமி, டி. எஸ். ஜோவானில அப்பு, டி. எஸ். சாலில, டி. எஸ். அள்ளில் அப்பு, டி. உ. சமறவிகிறம்	0 0 26-7

பிரதமப்படத்து இல : A 1,134. குறிச்சி—கற்கொட உயன்கொட.

1 இலுசிறுஹேதெனிய, மொத தறமுள்ள	30 வருஷ ஒரு தென்னமர மும், "பண்ட" இன் ஒரு பாகமுள்ள வெளியான வெறுநிலம்	கற்கொட உயன்கொடவைச்சேர்ந்த டி. உ. விகிறம்சிறுஹ, ஜே விகிறம்சிறுஹ டி. சி. விகிறம்சிறுஹ, பாணநதுறையைச்சேர்ந்த ஏ. விகிறம்சிறுஹ	0 2 6-5
2 மோதறமுள்ள	"பண்ட" இன் ஒரு பாகமு முள்ள வெளியான பாழ நிலம்	நாளுகளைவைச்சேர்ந்த டி. கே. அந்தறயல அப்புஹாமி ..	0 0 14
3 ஷு	வெளியான வெறு நிலம்	கற்கொட உயன்கொடவைச்சேர்ந்த டி. உ. விகிறம்சிறுஹ, ஜே. விகிறம்சிறுஹ டி. சி. விகிறம்சிறுஹ, பாணநதுறையைச்சேர்ந்த ஏ. விகிறம்சிறுஹ	0 0 2-9
4 ஷு	ஷு	வெவகொடவைச்சேர்ந்த டி. ஏ. ருஜபக்க அப்புஹாமி ..	0 0 1-4
5 ஷு	ஷு	ஷு	0 0 2-4
6 ஷு	ஷு	கற்கொட உயன்கொடவைச்சேர்ந்த டொன் அந்தறயல விஜேசிரி குணவாதன், என. பி. தொன் அந்தறயல, விஜேசிரி குணவாதன், ஜொஹானில விஜேசிரி குணவாதன், பிரனலில விஜேசிரி குணவாதன், எப்பிஹாமி விஜேசிரி குணவாதன், தேத்தியல விஜேசிரி குணவாதன், கோங்களைவைச்சேர்ந்த தோனா சிலியா விஜேசிரி குணவாதன், கொட்டபொன் கொங்களைதெனிய வைச்சேர்ந்த சமணவத்தி விஜேசிரி குணவாதன்	0 0 3
7 ஷு	ஷு	ஷு	0 0 0-9
8 ஷு	ஷு	வெவகொடவைச்சேர்ந்த டொன் அந்தறயல ருஜபகல அப்புஹாமி ..	0 0 0-9
9 ஷு	ஷு	ஷு	0 0 3
10 ஷு	ஷு	கபடா வீதியைச்சேர்ந்த டி. விகிறம்மதன் ..	0 0 13-3
11 ஷு	ஷு	ஷு	0 0 5-1
12 ஷு	ஷு	கற்கொட உயன்கொடவைச்சேர்ந்த டி. கே. சாலில பயல ..	0 0 30
13 நதாகேமுள்ள	வெளியான வெறுநிலம்	மாததறை கடற்கரை வீதியைச்சேர்ந்த எஸ். ஏ. எஸ். இள்தின்	0 0 8-1

பிரதமப்படத்து இல : A 1,135. குறிச்சி—கற்கொட உயன்கொட.

1 பிற்கொட்டுவ அல்லது கும புல்லகாவவத்த	30 வருட ஒரு பலரமரமும், 3 தென்ன மரங்களும், 20 வருஷ 3 கழுகமரங்களும், ஒரு அணையும் உள காணி	கற்கொட உயன்கொடவைச்சேர்ந்த கே. பி. சவுனஹாமி ..	0 0 8-2
2 பாதை	பாதை	கற்கொட உயன்கொடவைச்சேர்ந்த ஆ. ஜி. சாலில ..	0 0 2-3

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா எனப்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசுரித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய் 1950 ம (நடு) (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 25 ந தேதியிலன்று பிற்பகல் 9 மணிக்கு கற்கொட உயன்கொட அரசாங்க ஆண் பாடசாலையில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநகைகளினது தன்மையையும் அவ்வுடநகைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவாக்க ரீட்டத்திர கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாததறைக் கச்சேரி,  
1950 ம (நடு) (ஜூலை) ஆடிமீ 27 ந உ.

எ. சி. குணவாதன்,  
உப அரசாட்சி எண்ணு.

தெயயநதறையில் பிரசவசலை முதலியன கட்டுதல் எனனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல : A 1,115. குறிச்சி—தெவுந்தர வடக்கு.

துணடு. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
1 சையாகேவத்த; வரி மதிப்பு இல: 36 ம வட்டார இல: 1	40 வருஷ 4 தென்னமரங்களும், 15 வருஷ 3 தென்னமரங்களும், ஒலையால வேயப்பட்ட ஒரு நிரந்தரக் கட்டிடமும், ஒரு தற்காலக்கக் கூடமுள்ள தென்னநதோட்டம்	தெவுந்தர சிரிசெவனவைச்சேர்ந்த டபிளபு. ஏ. பாலஹாமி, ஸ்ரீமதி. மகி மெனடியல், ஸ்ரீமதி. எம். டி. ஜயசேகர, செலவி எம். எச். எல். கே. சிரிவாதன், செலவி எம். எச். எல். கே. சிரிவாதன், செலவி எம். எச். பி. கே. சிரிவாதன், செலவி எம். எச். கே. கே. சிரிவாதன், செலவி எம். எச். டபிளபு. கே. சிரிவாதன், எம். எச். ஜே. கே. சிரிவாதன், எம். எச். எல். கே. சிரிவாதன், எம். எச். எம். கே. சிரிவாதன், எம். எச். டபிளபு. கே. சிரிவாதன்	0 0 9-4

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா எனப்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசுரித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய் 1950 ம (நடு) (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 25 ந தேதியிலன்று பிற்பகல் 3.30 மணிக்கு மாததறைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநகைகளினது தன்மையையும் அவ்வுடநகைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவாக்க ரீட்டத்திர கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாததறைக் கச்சேரி,  
1950 ம (நடு) (ஜூலை) ஆடிமீ 18 ந உ.

எ. சி. குணவாதன்,  
உப அரசாட்சி எண்ணு.

மிரிஸல ஜூனியா பாடசாலையை விசாலமாக்குதல் எனனும் பரிசுசே தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணை. காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல. A 1,233 விபரம்.	குறிச்சி—மிரிஸல தெற்கு உரித்தானியின் பெயர்.	விசாலம். ஏ. நூ. ப.
1 பாளுவத்த அல்லது இலுக்கவத்த	45 வருஷ 68 தென்னமரங்களும், 3 வருஷ 117 தென்னங்களுக்கும், எம். எச பொடிசினுஞ்சோவால் உரித்துப் பேசப்படும் ஒரு கறகின்றும் உள்ள தென்னந் தோட்டம்	மிரிஸலவைச்சோந்த எம். எச. டனி, பராயமாகாத பீ ஜி. பியதாச, பீ. ஜி. நந்தவத்தி, பீ. ஜி. சுமனவத்தி, பீ. ஜி. பேமவத்தி, பீ. ஜி. ஆரியவத்தி, பீ. ஜி. சோமவத்தி, பரிபாலிப்பவராகிய பீ. ஜி. எடவின	0 2 35.3
2 இலுக்கவத்த அல்லது முதலிகேவத்த	45 வருஷ 45 தென்னமரங்களும், 3 வருஷ 95 தென்னங்களுக்கும், மிரிஸலவைச்சோந்த ஜி. ஜி. சமிச்சி அப்பு அவர்களாலும், மாதெல் கூட்டுறவு சங்கத்தாலும், கில்ட சிலவா வீரகூரிய அவர்களாலும் முறையே உரித்துப் பேசப்படுகின்ற 3 தற்காலீகக் கிருக்குக் குச்சில்களுள்ள தென்னந் தோட்டம்	மிரிஸலவைச்சோந்த டி. எச. டனியல் சிலவா	0 2 33.5
3 ஷே	45 வருஷ 3 தென்னமரங்களுள்ள தென்னந் தோட்டம்	மிரிஸலவைச்சோந்த எம். எச. டனி, பராயமாகாத பீ. ஜி. பியதாச, பீ. ஜி. நந்தவத்தி, பீ. ஜி. சுமனவத்தி, பீ. ஜி. பேமவத்தி, பீ. ஜி. ஆரியவத்தி, பீ. ஜி. சோமவத்தி, பரிபாலிப்பவராகிய பீ. ஜி. எடவின	0 0 3

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையென்புமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (இஸ் (ஒகஸ்த) ஆவணி மாதம் 30 ந தேதியிலன்று பிற்பகல் 2 மணிக்கு மாததறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காயத் தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதுதலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாத்தறைக் கச்சேரி,  
1950 ம (இஸ் (ஜூலை) ஆடிமீ 27 ந டி.

எச் சி குணவாதன,  
உப அரசாட்சி ஏசண்டு.

ஊறுபொக்கடியா வாயக்கால் அணைக்கட்டுத்திட்டம் எனனும் பரிசுசே தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணை. காணியின் பெயர்.	உப்பட இல. 1. கடைசிக் கிராமப்பட இல. 353. விபரம்.	உரித்தானியின் பெயர்.	விசாலம். ஏ. நூ. ப.
16 நாற்தேக்கேமுலான	நெலவயல்	போபெலெஸை சோனுத்தற தேரே, கப்புக்கம்பொத்த கெற்றிய	0 0 2.4
17 ஷே	ஷே	ஷே	0 0 0.3
18 ஷே	ஷே	ஷே	0 0 5.4
19 வன்னிக்கப்புக்கொறட்டுவ	தோட்டம், 2 தென்னமரங்களும் வருஷம்	(1) டொன ஹென்டிறிக், கல்கம், (2) அனடிறில் டயஸ, (3) டொன கொள்ளேலில் லொக்கு ஹெற்றி முதலாளி, வீரகெற்றிய	0 0 16.3
24 காறறுடிக்கொறட்டுவ	தோட்டம், 7 தென்னமரங்களும் வருஷம், ஒரு தென்னமரம் 50 வருஷம்	(1) வெறுமுண்ட சாயக்காரகே சைமன், (2) டொன பிலிப்பு முறாநதி றனகே அலலிஸ், வீரகெற்றிய	0 0 18
18 பறறேதெனை மூலான மஹா	உப்பட இல. 1. கடைசிக் கிராமப்பட இல. 355. நெலவயல்	கிராமம்—மறக்கட. (1) எம். டி. எம். தெளபிக் (சட்ட விரோதமாகப் பற்றியிருப்பவா)	0 0 5.3
20 பத்திறங்கமுலான	ஷே	(1) முகமது காசிம் முகமது தெளபிக், (2) முகமது அப்துல் காசிம் அப்துல் றகுமான, காலி	0 0 17.3
21 ஷே	ஷே	(1) எம். டி. எம். தெளபிக், (2) எம். ஏ. டி. ஏ. றஹிமான, காலி, சட்ட விரோதமாகப் பற்றியிருப்பவர்கள், காலி	0 0 4.5
22 ஷே	ஷே	ஷே	0 0 2.8
23 ஷே	தரவை	(1) முகமது காசிம் முகமது தெளபிக், (2) முகமது அப்துல் காசிம் அப்துல் றஹிமான, காலி	0 0 9.4
27 மறக்கடமுனேகாவவத்த	தோட்டம், 2 தென்னமரங்களும் வருஷம்	(1) சோமாவதி யாப்பா, கப்புக்கம்பொத்த, (2) டொன நிகுலஸ் அபே விக்ரம், (3) டொன கொள்ளேலில் லொக்கு ஹெற்றி முதலாளி, வீரகெற்றிய	0 0 17.7
28 மறக்கட-எலிபிறறிய	தரவை	ஷே	0 0 12.7
24 மறக்கடமுனேகாவவத்த	2 தென்ன மரங்களும் 35 வருஷம் உள்ள தோட்டம்	உப்பட இல. 1. கடைசிக் கிராமப்பட இல. 145. கிராமம்—வேத்தம்புவாவ. (1) எம். எச. சோமாவதி யாப்பா, கப்புக்கம்பொத்த, வீரகெற்றிய, (2) டொன நிகுலஸ் அபேவிக்ரம், (3) டொன கொள்ளேலில் லொக்கு ஹெற்றி முதலாளி, இர்வரும் வீரகெற்றிய	0 0 25.4
25 ஷே	தரவை நிலம்	ஷே	0 0 14.5
26 புவாக்கஹமுலான	40 வருஷ 2 தென்னமரங்களும் உள்ள தோட்டம்	(1) முகமது அப்துல் காசிம் காதா றஹிமான, (2) முகமது காசிம் முகமது தெளபிக் இர்வரும், காலி வாசிகள்	0 0 15.1
27 ஷே	தரவை நிலம்	ஷே	0 0 7.9
28 பூஞ்சிப்பினவத்த	தோட்டத்தின பருதி	போபெலெஸை சோனுத்தற தேரே, கப்புக்கம்பொத்த கெற்றிய	0 0 15.6
29 ஷே	தரவை நிலம்	ஷே	0 0 7.3
31 மஹாபினவத்த	50 வருஷ 3 தென்னமரங்களுள்ள தோட்டம்	ஷே	0 0 36.7
32 துமமோதெறவத்த	5 தென்னமரங்களும் 43 வருஷம், ஒரு கித்துலமரம் 30 வருஷம், ஒரு அமபிறெலாவும், 6 கழுக மரங்களும் 30 வருஷம் உள்ள தோட்டம்	சுல்தான மரைக்கா அப்துல் சாமிது, வீரகெற்றிய	0 0 38.1
33 துமமோதெறவத்த	5 வருஷ 2 தோட்டமரங்களும், 5 தென்னமரங்களும் உள்ள தோட்டம்	சுல்தான மரைக்கா அப்துல் சாமிது, வீரகெற்றிய	0 0 2.2
34 அம்பகஹமுலான	நெலவயல்	ஷே	0 1 48.3
35 துமபெலியாடே	ஷே	போபெலெஸை சோனுத்தற தேரே, கப்புக்கம்பொத்த கெற்றிய	0 0 13.4

துண்டு	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
36	பலபெல	நெல்வயல	(1) ஆறன் சமரவிகிரம், (2) டொன ஹென்றி ஏ செனறத் யாப்பா, (3) டொன நிக்லொல், ஏ சேனறத் யாப்பா, (4) டொன டேவிட், ஏ சேனறத் யாப்பா, (5) டொன ஏபிரகாம், ஏ சேனறத் யாப்பா, வீரகெறிய, (6) முகமத்து காசிம், முகமத்து அப்துல்லா, காலி	0 1 1 1
37	நாடெடெக்முலான	ஷு	(1) போபல்லை சோனூத்தற தேரே, கப்புகமப்பொத்த. விஹாரை, வீரகெறிய	0 1 1 1
38	உடலின தொட்ட	19 தெனமைரங்கன 40 வருஷம், 30 வருஷ 3 கமுகமரங்கனும், ஒரு ஹலமிலமரமும், ஒரு பலாமரம், 3 ரார்பலாமரங்கனும்	(1) கருணாநாயக ஹாமினே, வத்தேகம், டிக்லெல், (2) யொகொலன், ஈ டிசானூகி, (3) அலிஸ் எலியனோ அபயசிங்ஹ சமறசேகர இரு வரும, தங்காலை	0 1 3 4
39	கஹலவல	நெல்வயல	(1) முகமத்து காசிம், முகமத்து தெளவிக், (2) முகமத்து அப்துல்காசிம் அப்துல் ஹிமான, காலி	0 0 9 1
40	இனவேதிய	ஷு	(1) அப்துல் லத்தீவ் அப்துல் சமாதி, தங்காலை, (2) கருணாநாயகி ஹாமினே, வத்தேகம், டிக்லெல்	0 0 3 4
41	ரூபதரூமா	ஷு	(1) டொன ஹென்றி, ஏ சேனறத் யாப்பா, (2) டொன நிக்லொல், ஏ செனறத் யாப்பா, (3) டொன டேவிட், ஏ சேனறத் யாப்பா, (4) டொன ஏபிரகாம், ஏ. சேனறத் யாப்பா, வீரகெறிய	0 1 2 5

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி. காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் நில, விவசாயமந்திரியவாகன எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக் கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய 1950 ம (நூ) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 11 ந தேதியிலன்று காலை 8 30, மணிக் கு வீரகெறிய கிராமச் சங்க ஆபிசில் என முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவ்வுடநடைகளுக்காய் தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி, 1950 ம (நூ) (ஜூலை) ஆடிமீ 24 ந உ. ஏ. பீ எஸ் என புள்ளிநாயகம், உதவி அரசாட்சி எண்ணு

H/அத்துப்பொட அரசினா கல்வன பாடசாலை கிணற்றுக்கு என்னும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது —

துண்டு	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரூ. ப.
78	கப்புகமகேவத்த	தோட்டம்	கமகே டொன அந்திரியஸ், அலுப்பொட வீரகெறிய	0 0 18 9

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி. காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய 1950 ம (நூ) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 11 ந தேதியிலன்று மாலை 3 மணிக் கு வீரகெறிய கிராமச் சங்க ஆபிசில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவ்வுடநடைகளுக்காய் தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி, 1950 ம (நூ) (ஜூலை) ஆடிமீ 24 ந உ. ஏ. பீ எஸ். என புள்ளிநாயகம், உதவி அரசாட்சி எண்ணு.

தங்காலை நீர்ப்பாசனத் திட்டம் என்னும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது —

துண்டு	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
127	நயப்பென்கலஹேன	பங்கிரி 30 வருஷம்	கடைசிக் கிராமப்படத்து இல 316 உபபடம் இல 1. குறிச்சி—வலகனளலிய உரித்தாளியின் பெயர்	0 0 8 6
128	மஹுஹேன	ஷு	தொன அனதரயஸ் அமரசிரி குனவாடன, தொன மதெல் அமரசிரி குனவாடன, தொன தியோனிஸ் அமரசிரி குனவாடன, தொன சாலிலை அமரசிரி குனவாடன, தியோகொ அமரசிரி குனவாடன, யாபேரும மேலபார்த்து ஸ்ரீ புஷ்பரூம கோவில், பொலம்பாருவ, தங்கலல்	0 0 13 6
129	கல்கொடயாய	சேனை	தொன ஹெனதிரிக் அமரசிரி குனவாடன, தொன டேவிட் அமரசிரி குனவாடன, இருவரும் பொலம்பாருவ, தங்கலல்	0 0 0 6
130	அலுத்தவத்த	ஷு	பல்லெவத்த நெகடிக்கே புனசிப்பா, கல்பொத்தக்கொட, தங்கலல்	0 0 1 5
131	அலுத்தவத்த	ஷு	பல்லெவத்த நெகடிக்கே புனசிப்பா, பல்லெவத்த நெகடிக்கே தேதிரிசா, சிதினமலுவ நெகடிக்கே ஹினனியா, சிரிஜயலத் ஜோதிரதன தேதிரிசா, யாபேரும கல்பொத்தக்கொட, தங்கலல்	0 0 3 3
132	தடகிரிலலகஹுகொடுவ	பங்கிரி 10 வருஷம்	பல்லெவத்த நெகடிக்கே புனசிப்பா, பல்லெவத்த நெகடிக்கே தேதிரிசா, சிதினமலுவ நெகடிக்கே ஹினனியா, சிரிஜயலத் ஜோதிரதன தேதிரிசா, யாபேரும கல்பொத்தக்கொட, தங்கலல்	0 0 2 4
133	பொடவலங்கவத்த	ஒரு தெனன் மரம், 40 வருஷம், 2 தெனன் மரங்கன 10 வருஷம், ஒரு பலாமரம் 15 வருஷம்	பனடித் நெகடிக்கே தேதிரிசா, பனடித் நெகடிக்கே ஹினனியா, சிரிஜயலத் ஜோதிரதன அதோரிசா, சிரிஜயலத் விஜே ரெங்கன ஜோதிரதன பேதிரிசா, சிரிஜயலத் விஜே ரெங்கன ஜோதிரதன ர்தன ருபிலினு, யாபேரும கல்பொத்தக்கொட, தங்கலல்	0 0 3 3
134	பாத்த	பாத்த	ஷு	0 0 0 2
				மொத்தம் 0 0 33 5

518	மலஹேவெமுலன்	நெல்வயல	கடைசிக் கிராமப்படத்து இல 290 உபபடம் இல 1 குறிச்சி—நளகம் தொன கரேலில் முனசிங்ஹ, தொன ஹெனடிக்க அமரசிரி குனவாதன, தொன அனதரயஸ் அமரசிரி குனவாதன, தொன ஹெனடிக்க அமரசிரி குனவாதன, யாபேரும வக்கொட, தொன கரேலில் செனரத் ரத்யைக் இன்னும் முனசிங்ஹ ஆரச்சி பேபிஹாமி யாபேரும பொலம்பாருவ, தங்கலல்	0 1 28 2
519	பின்முலன்	காயக்கறி தோட்டம்	வக்கொட சிரி கமங்கலையுக் தேரே, ஹல்கல் கோவில், ஹாங்கம்	0 0 12 2
				மொத்தம் 0 2 0 4

கடைசிக் கிராமப்படத்து இல 315 உபபட இல. 13. குறிச்சி—மெடிஸ் (பாகம்)

ஆண்டு. காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம் எ. ரூ. ப
140 சுதுகலஹேன	10 தென்ன மரங்கள 20 வருஷம், ஒரு தொடங்கு மரம் 10 வருஷம்	எம். தலுவத்த, போஸ்ட் மாஸ்டர், தங்கலல்	0 0 21.1
முதற்பட இல A 1,145 குறிச்சி—இந்திப்பொருள்கொட.			
1 எகனாயகவத்த	16 தென்ன மரங்கள 40 வருஷம், 24 தென்ன மரங்கள 15 வருஷம், 2 பலா மரங்கள 15 வருஷம், ஒரு மா மரம் 15 வருஷம், ஒரு கஜு மரம் 10 வருஷம், இன்னும் 3 எழுமிச்ச மரங்கள 5 வருஷம்	காலஞ்சென்ற சீ. எ. விக்ரமசூரிய, பிறகடா, தங்காலை அவர்களின் உரித்தாளியார்	0 1 22.6
கடைசிக் கிராமப்படத்து இல. 313 உபபட இல. 1 குறிச்சி—பொலம்மாறுவ			
129 கலஹேன	பங்கிரி 30 வருஷம், ஒரு தென்ன மரம் 10 வருஷம்	தொன தயஸ் அமரசிரி குனவாதன, இரிகொனதுவெல், பொலம் மாருவ, தங்காலை	0 0 10.6
130 ஷே	பங்கிரி 30 வருஷம்	தொன அனதரயஸ் அமரசிரி குனவாதன, தொன மதெஸ் அமரசிரி குனவாதன, தொன தியோனிஸ் அமரசிரி குனவாதன, தொன சாலிஸ் அமரசிரி குனவாதன, தியோகொ அமரசிரி குனவாதன, தியோகொ அமரசிரி குனவாதன யாபேரும் தங்காலை சிரிபுஷ்புறம் கோவில் மேல்பாலை	1 1 8.7
131 ஷே	ஷே	ஷே	0 0 16.3
132 எலஹேனகனத்த	நெல்வயல்	தொன ஹெனதிரிக் அமரசிரி குனவாதன, தொன அனதரயஸ் அமரசிரி குனவாதன, தொன ஹெனதிரிக் அமரசிரி குனவாதன, வகே கொட முனசிஹஹ ஆரச்சிகே தொன சாலிஸ், தொன கசேரலிஸ் செனரத் ரதனாயக, முனசின் ஆரச்சிகே பேபிஹாமி, செனரத் ஆரச்சிகே அனதிரிஹாமி, செனரத் ஆரச்சிகே தினெஹாமி யாபேரும் பொலம்மாருவ, தங்காலை இன்னும் பலபொதலியனகே தொன தாவித் பலபொத, பெலியத்த	0 0 26.6
133 கிரம் ஓய	நீரோடை	ஷே	0 0 5.1
134 எலகேனகனத்த	நெல்வயல்	ஷே	0 0 38.7

மொத்தம் .. 1 3 26

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடத்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறியதில் காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரால்மாய் 1950 ம ஹூப் (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 13 ந தேதியிலன்று காலை 8 30 மணிகுடி தங்காலை முதலியார் ஆட்சிஸ் எனமுன்பாக வெளியப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

அம்பாந்தோட்டைக் கச்சேரி,  
1950 ம ஹூப் (ஜூலை) ஆடிபீ 24 ந உ

ஏ. பீ. எஸ். என. புள்ளநாயகம்,  
உத வி அரசாட்சி ஏசனாடு.

கிரம் ஓயர், தங்காலை வீரகெற்றிய ரேட்டு அகலிப்பு எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

கடைசிக் கிராமப்படத்து இல 316 உபபட இல 5. குறிச்சி—வல்கனவலிய.

ஆண்டு காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம். எ. ரூ ப.
114 மெகிலியகஹேமுலன்	நெல்லு வயல்	விரிஜயலத் விஜேரங்கன ஜோதிரதன அதோரிஸா, மேற்படி டபிலிஸ், மேற்படி பேதிரிஸா, பனடித் தென்கதிகே தெதேரிஸா, மேற்படி ஹீநித்தினு, மேற்படி விரிபினு, மேற்படி பொடினு எல்லோரும் வல்கன எலியவும், பனடித் தென்கதிகே திலனேரிஸ், றனனவும் இன்னும் பனடித் தென்கதிகே மிலிவின, அருருபெபில, திகவெல்ல	0 0 5 2
115 பரவத்த	தரவை நிலம்	பனடித் தென்கதிகே தெதிரிஸா, மேற்படி பொடினு, மேற்படி விரிபினு எல்லோரும் வல்கனவலிய, பனடித் தென்கதிகே ஹீநித்தின, ஹகமன, பனடித் தென்கதிகே மிலிவின, அருருபெபில, திகவெல்லவும் பனடித் தென்கதிகே திலனேரிஸ், றனன	0 0 0 5
116 பொடவகாவுத்த	6 தென்ன மரங்கள 10-40 வருஷம்	விரிஜயலத் விஜேரங்கன ஜோதிரதன அதோரிஸா, விரிஜயலத் விஜேரங்கன பேதிரிஸா, வல்கன எலிய, விரிஜயலத் விஜேரங்கன டபிலிஸ், ஹீநித்தெடிய, மாதர-இன்னும் விரிஜயலத் விஜேரங்கன ஸலபினு, தெபரவெவ, திலஸம்ஹாரம்.	0 0 15.5
117 கலகொடயாவிஹாரஸ்தானய	தரவை நிலம்	பொலம்மாருவ ஸுமங்கல் தேரே, கல்பொத்தெகொட, வல்கனவலிய, தங்கலல்	0 0 26
117 கலகொடயாவிஹாரஸ்தானய	ஒரு தென்ன மரம் 40 வருஷம்	ஷே	0 0 22.4
118 ஷே	தென்னத் தோட்டமும் பங்கிரியும், ஒரு தென்னமரம் 40 வருஷம்	ஷே	0 0 24.1
119 ஷே	சேனை	ஷே	0 1 28 1
120 பங்ககெவத்த	தரவை நிலம்	ஷே	0 0 13 5
121 லூலகேவத்த	3 தென்ன மரங்கள 40 வருஷம்	யாப.ஆரச்சிகே பீறா, மேற்படி மாடின, விக்ரமகலு தொடகே தினெஹாமி, டனகெடிய, தங்கலல், யாப ஆரச்சிகே படினென, மேற்படி. நேனிஸ், திலஸமக ராம், இன்னும் விக்ரமனதிரிசூரிய படபெனடிக்கே அரனேலிஸ், தங்கலல்	0 0 13.9

துணை.	காணியின் பெயர்.	விபரம்.	உரிததாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
122	சூரியகஹவத்த அல்லது கொடிபிலிகேவத்த	3 தென்ன மரங்கள் 15-20 வருஷம், ஒரு நாரத்தை மரம் 2 வருஷம், ஒரு புஞ்சு மரம் 10 வருஷம், 2 மூங்கில செடிகள்	விகரமகலுதொடகே திணைஹாமி, மேற்படி ஹாமி, மத்துமபுபெனதிகே விரிவேன, தங்ககடிய, தங்ககல, விகரமகலுதொடகே திணைஹாமி, அருரு கொட, திலைமஹராமவம் ஜயசூரிய தாவித வரிவ ஹோ, தொடன்பஹல, திகவெல்ல	0 0 11.2
123	சூரியஆசலிகேகொரடுவ	தரவை நிலம்	அமரபுலி கனகானகே ஸயமன, மேற்படி ஜீனே, மேற்படி ஜொவிரிணே, மேற்படி ஜவிரின, ஹேனகடுவ, தங்ககல	0 0 4.7
124	சூரியஆசலிகேவத்த, உபால கபடிகேவத்த	9 தென்ன மரங்கள் 1-12 வருஷம், 3 கமுக மரங்கள் 1-5 வருஷம், ஒரு டி.வல மரம் 2 வருஷம், ஒரு முருங்கை மரம் 2 வருஷம், இன்னும் 3 மூங்கில செடி	குனகேகர ஆரசலி பபுனதிகே பபுனேவும் மகனும், முதுமால் ஜயசூரிய, மவெல்லவும், லெலிணே ஜய வரிவஹ, அனூராதபுரம்	0 0 10.4
125	எகொடஹாவத்த	பங்கிரி	அபேலின கொடிபிலி பபுனதிகே தோமில ஹாமி, தங்ககடிய, தங்ககல, அபேலின கொடிபிலி பபுன திகே பபானே, மேற்படி அபரணஹாமி, மேற்படி கரோலிஸஅபு, திலைமஹராம	0 0 28.4
126	மல்கஹவத்த, கொடெல்ல	தெனிய வெளியான தரவை நிலம்	ஜயவீரபபுனதிகே கொனனஹாமி, தங்ககடிய, தங்ககல	0 0 5.6

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எவ்வகை கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரமுலமாய 1950 ம (நடு) (செப்டெம்பர்) புரடாசி மாதம் 13 ந தேதியிலன்று மாலை 3 மணிக்கு தங்ககலை முதலியா ஆபிசில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரிததாளிகளை தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி,  
1950 ம (நடு) (ஜூலை) ஆடிப் 24 ந உ.

ஏ. பி. எஸ். என். புள்ளையாக்கம்,  
உதவி அரசாட்சி ஏசனே.

எகொடபெத்த கிராமம் அமபக்கவத்தவிலிருந்து வரப்பிறியிக்கு கிராமச் சங்க வண்டிப்பாதை எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது —

துணை.	காணியின் பெயர்.	கடைசிக் கிராமப்பத்தது இல. 52. உபபு இல. 2. குறிச்சி—வறுபிடிய.	உரிததாளியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
192	முலன்கொலஹேனகொரடுவ, கஹகொரடுவ	தென்ன தோட்டமும், பங்கிரியும், 14 தென்ன மரங்கள் 10-15 வருஷம், ஒரு மா மரம் 15 வருஷம் இன்னும் பங்கிரி 10 வருஷம்	வித்தமகலென விஹார, வறுபிடிய, கிராம, (முகசிய பரிபாலகா — மாதரபொரதொட இனதரதன தேரே	0 1 1.6
193	முலன்கொலஹேனவத்த, கஹகொரடுவ	2 தென்ன மரங்கள் 25 — 30 வருஷம், 4 தென்ன மரங்கள் 10-15 வருஷம், 4 கமுக மரங்கள் 15 வருஷம், ஒரு பலா மரம் 70 வருஷம், இன்னும் ஒரு கிதுல மரம் 20 வருஷம்	ஹேவா நதாகே ஜோன, வறுபிடிய, கிராம	0 1 6.1
194	முலன்கொலஹேனவத்தகஹகொரடுவ	9 தென்ன மரங்கள் 30 வருஷம், ஒரு தென்ன மரம் 15 வருஷம், 22 கமுக மரங்கள் 10-20 வருஷம், 2 இரபலா மரங்களும், 3 கிதுல மரங்களும் 20 வருஷம்	ஹேவா நதாகே தனேரிவலா, வறுபிடிய கிராம, ஹேவாநதாகே ஸெதோரிவலா, வெவட கொட கிராம, இன்னும் ரனவின் ஹேவா நதாகே லானகி, வெவடகொட, கிராம	0 0 18.5
195	மஹவத்தகஹகொரடுவ, எல்லியத்த	நெல்லு வயல	ஹேவா நதாகே ஜோன, வறுபிடிய, கிராம, இன்னும் கெடியபகே ஸமரகேகர குல ரதன், ஆசிரியா, அரசினா சுதேச பாடசாலை மித்தெனிய	0 0 9.7
196	பல்லவத்த, எல்தகோகாபெல்லவத்த	8 தென்ன மரங்கள் 50 வருஷம், ஒரு பலா மரம் 40 வருஷம், இன்னும் 4 கிதுல மரங்கள் 10-15 வருஷம்	ஹேவா நதாகே ஜோனனும் தொன கரே விலை ஜயவாதன எதிரிசூரிய ஆரசலி, இரு வரும் வறுபிடிய, கிராம, இன்னும் கெடிய பெகே ஸமரகேகர குலரதன், ஆசிரியா, அரசினா சுதேச பாடசாலை, மித்தெனிய	0 0 23.5
197	பல்லவத்த	2 தென்ன மரங்கள் 12 வருஷம்	ஹேவா நதாகே பேடிசிலாவும், ஹேவா நதாகே ஜோன இருவரும் வறுபிடிய, கிராம	0 1 2.2
208	கெபெல்லகெடியஹேன அல்லது மஹ ஹேன	பங்கிரி	டொமிங்கோ ஹேவாகே ஜினடாஸ விஜே சூரிய	0 0 26.6
209	கலகஹகாவகொரடுவவத்த, நவலஹேன	பங்கிரி	முனவின் வியன ஆரசலிகே தொன கரே விலை, மாபுரன், வறுபிடிய, கிராம	0 0 13.3
367	நியபொரஹேன, ஒபடகெவத்த	6 தென்ன மரங்கள் 8 வருஷம், 42 கமுக மரங்கள் 25-30 வருஷம், 2 ராபலா, மரங்கள் 60 வருஷம், ஒரு மா மரம் 50 வருஷம், ஒரு லுனுமிதெல்ல மரம் 40 வருஷம், 3 கிதுல மரங்கள் 20 வருஷம்	விகரமசிகக கனகானகே பபுஹாமி, ஹெட்டிதனதிரிகே ஹீனஹாமியும், சம ஸன ஜயசூரிய எலலோரும் வெவடகொட, கிராம	0 1 7.5
368	கோங்கஹகொரடுவ	2 தென்ன மரங்கள் 60 வருஷம், 2 பலா மரங்கள் 80-90 வருஷம், 8 கமுக மரங்கள் 22-25 வருஷம், ஒரு மா மரம் 60 வருஷம், ஒரு புருத மரம் 30 வருஷம், ஒரு ராபலா மரம் 4 வருஷம்	சமஸன ஜயசூரிய, ஹெட்டிதனதிரிகே ஜோன இன்னும் யட்டெஹ்கே பபுன எலலோரும் வெவடகொட, கிராம	0 0 26.5
369	அமபலமகாவவத்த, கலஹிடியகெதர வத்த	தென்னந தோட்டம் 50 வருஷம், 5 கிதுல மரங்கள் 10-20 வருஷம்	வித்தமகலென விஹார, வறுபிடிய, கிராம, (முகசிய பரிபாலகா — மாதர பொர தொட இனதரதன தேரே), தொன டேவிட் முனசிகஹ மாபுரன் இன்னும் தொன சர்லில் முனசிகஹ, மாபுரன் இருவரும் வெவடகொட, கிராம	0 0 6

எடுத்தகொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்தகொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (நடு) (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 16 ந தேதியிலன்று காலை 10 மணிகளுக்கு வெலண்டுகொட அரசினா பாட்சாலையில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர் களித்ததிற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி,  
1950 ம (நடு) (ஜூலை) ஆடிமீ 24 ந வ.

எ. பி. எஸ். என். புள்ளநாயகம்,  
உதவி அரசாட்சி ஏசனரு.

H/கஹல்தத சிங்கள கலவன பாட்சலை எனனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

உபபட இல. 15, பிரதமப்படத்து இல: 291	குறிச்சி—கஹல்தத.	விசாலம்.
துணடு. காணியின் பெயர்	விபரம்.	உரித்தாளியின் பெயர்.
229 கேப்டுஹெனகொறட்டுவ	தோட்டம், 40 தெனனமரங்கள, 40 வருஷம், 15 வருஷ எச். கே. ஹெனறிக உ சிலவாவின் உரித	0 3 6
	ஒரு கஜாமரம்	தாளிகள்

எடுத்தகொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்தகொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (நடு) (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 16 ந தேதியிலன்று மாலை 4 30 மணிக் கு பெலியத்த பொலிவ ஸ்டேஷனில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணியினுள்ள உடநதை களினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி,  
1950 ம (நடு) (ஜூலை) ஆடிமீ 24 ந வ.

எ. பி. எஸ். என். புள்ளநாயகம்,  
உதவி அரசாட்சி ஏசனரு.

ஊறுபொக்க ஓயா வாய்க்கால் அணைக்குத் திட்டம் எனனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

கடைசிக் கிராமப்படத்து இல. 350.	உபபட இல. 1.	குறிச்சி—திம்புலகொட.	விசாலம்.
துணடு. காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்.	எ. நூ. ப.

42 ஹலமில்லகஹடு	நெலவயல்	கொடித்துவக்கு ஆரச்சிகே தொன கரேலில், நல்லபெருமா திசானுயக	0 0 5
		நோனஹாமி விஜேசிங்ஹ, மனடாடுவ, வீரகெடிய	

43 யாபெகெதரவத்த	18 தெனன மரங்கள 25-35 வருஷம், 2 தெனன மரங்கள 5 வருஷம், 26 கழக மரங்கள 3-15 வருஷம், 2 ராபலா மரங்கள 15 வருஷம், ஒரு எலுமிச்ச மரமும், ஒரு கொரக்க மரம், 10 வருஷம்	கொடித்துவக்கு ஆரச்சிகே தொன கரேலில், சமரவிகரம் ஹெட்டி ஆரச்சிகே தொன தாவித, நல்லபெருமா திசானுயக ஹெனஹாமி விஜேசிங்ஹ, மனடாடுவ, வீரகெட்டிய, தொன அந்தரயல றனசிங்ஹ வெல்லப்படியும் எல்டுறடன றனசிங்ஹ வெல்லப்படி, மெத்கொட, சாலி றனசிங்ஹ வெல்லப்படி, மஹலீல, பெலிஅத்த இன்னும் டாலில் றம்பொல வனிகச்சேர், உருகமுவ, திகவெல்ல	0 0 21.7
-----------------	---	--	----------

44 பினலியத்த	நெலவயல்	பீலவெல தேவாலயம், வீரகெடிய, (பூசாரி :—கஜனாயக்கம சீலானந்த தேரே)	0 0 9 8
--------------	---------	---	---------

45 உடபலபெல	நெலவயல்	திரிமதெர பொறோலில் மெனடிஸ், வத்தேகம், திகவெல்ல, சூரிய ஆரச்சிகே மொஹொட்டி ஜி. ஜி. ஹாழ், பபரனத, திகவெல்ல இன்னும் எம். எச். சுவனேரில் மெனடிஸ், வத்தேகம், திகவெல்ல	0 0 15.6
------------	---------	--	----------

46 கலவடவன	நெலவயலும், சேணயும்	ஹெனரி அல்கனனடா டுனாயக, அகரஹேர	0 0 31.2
-----------	--------------------	-------------------------------	----------

எ. நூ. ப.	
நெலவயல்	0 0 26.7
சேண	0 0 4.5

மொத்தம் 0 0 31.2

50 பத்துவெல பத்திவெல்	அல்லது நெல வயலும் கிடங்கும்	மவலில் த சிலவா வீரசிங்ஹ, வத்தேகம், திகவெல்ல, திரிமதெர பொறோலில் மெனடிஸ், வத்தேகம், திகவெல்ல, சூரிய ஆரச்சிகே மொஹொட்டி ஜி. ஜி. ஹாழ், பபரனத, திகவெல்ல இன்னும் டி. பீ. ருஜபக்ச, பத்தேகம், திகவெல்ல	0 0 33
-----------------------	-----------------------------	---	--------

எ. நூ. ப.	
நெலவயல்	0 0 30.6
கிடங்கு	0 0 2.4

மொத்தம் 0 0 33

51 தெபகஹுமபுர	நெலவயல்	சாலில் கொனேலியல் திசானுயக, தொரே முரவல்வ, திகவெல்ல	0 0 19.2
---------------	---------	---	----------

52 புலக்கஹலியத்த	ஷெ	கொடித்துவக்கு ஆரச்சிகே தொன கரேலில், நல்லபெருமா திசானுயக ஹெனஹாமி விஜேசிங்ஹ, மனடாடுவ, வீரகெடிய	0 0 10.7
------------------	----	--	----------

53 வலகதகேவத்த	தோட்டத்தின பகுதி	சாலில் கொனேலியல் திசானுயக, தொரேமுர வலவல், திகவெல்ல	0 0 17
---------------	------------------	--	--------

54 விலகமபுர	நெலவயல்	சூரிய ஆரச்சி மொஹொட்டி ஜி. ஜி. ஹாழ், பபரனத, திகவெல்ல, திரிமதெர பொறோலில் மெனடிஸ், வத்தேகம், திகவெல்ல இன்னும் எம் எஸ். ஹமீட்மே, எ. வை. எ. ஹமீட், தங்கல்	0 0 27.7
-------------	---------	--	----------

55 மஹதெனிய	நெலவயல் (பால்)	சாலில் கொனேலியல் திசானுயக, தொரேமுர வலவல், திகவெல்ல இன்னும் அபேவிகரம் ஹீடிகே தொன அனதிரில், கபுகம்பொத, வீரகெட்டிய	0 0 11.5
------------	----------------	---	----------

56 ஷெ	ஷெ	சாலில் கொனேலியல் திசானுயக, தொரேமுரவல்வ, திகவெல்ல இன்னும் அபேவிகரம் ஹீடிகே தொன அனதிரில், கபுகம்பொத, வீரகெட்டிய	0 0 19.4
-------	----	---	----------

57 தெலம்புகஹதெனிய	நெலவயல் (பால்)	அபேவிகரம் ஹீடிகே தொன அனதிரில், கபுகம்பொத, வீரகெட்டிய, இன்னும் ரதனாயக ஆரச்சிகே ஸமரஹாமி, தெத்துவல், மஹவெல்	0 0 32.8
-------------------	----------------	--	----------

58 ஷெ	ஷெ	அபேவிகரம் ஹீடிகே தொன அனதிரில், கபுகம்பொத, வீரகெட்டிய, இன்னும் ரதனாயக ஆரச்சிகே ஸமரஹாமி, தெத்துவல், மஹவெல்	0 0 35.8
-------	----	--	----------

59 கனடகேவத்தகமபுர	ஷெ	கொனகடுவெகமகே ஸாமெல், மெத்கொட	0 0 8.9
-------------------	----	------------------------------	---------

60 ஷெ	ஷெ	ஷெ	0 0 15.5
-------	----	----	----------

61 சூரியகஹலியத்த	ஷெ	ஹெனரி அல்கனனடா துனாயக, அகரஹேர	0 0 6.3
------------------	----	-------------------------------	---------

62 ஷெ	ஷெ	ஷெ	0 0 27.1
-------	----	----	----------

துணடு	காணியின பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
63	கனதெக்கும்புர	நெல்லையல் (பால)	கல்கமரூலலாகே தொன ஹெனதிரிக, மனடபுரவ, வீரகெடிய	0 0 16
64	பிடாவலியத்த	ஷெ	சாலில கொனேலியல திலானூயக, தொரோமுர வலவல, திகவெலல, தொன ஸாமெல வீரபத்தன, பலலெவகமுலல, தொன தயல ரதனூயக, ஹீனபுனன, இனனூம தொன அனதரயல ராஜபகல, குமபுகமுலல	0 2 7.3
65	ஷெ	ஷெ	ஷெ	0 0 8
66	பிடாவலியத்த	நெல்லையல்	சாலில கொனேலியல திலானூயக, தொரோமுர வலவல, திகவெலல, தொன ஸாமெல வீரபத்தன, பலலெவகமுலல, தொன தயல ரதனூயக ஹீனபுனன இனனூம தொன அனதரயல ராஜபகல, குமபுகமுலல	0 0 1.7
67	தெபரகஹேறென	சேன	கோடெவத்த நெகடிகே ஹீனனியா, மெதகொட	0 0 0 5
68	ஷெ	ஷெ	விஜ்ஜபடிகே ஸவுனதிரினா, டிம்புலகொட	0 0 24 9
69	ஷெ	ஷெ	தொன அனதரயல ரனவலிஹு வெலலப்புலி, மெதகொட	0 1 18.1
70	ஷெ	ஷெ	தொன அனதரயல ரனவலிஹு வெலலப்புலி, மெதகொட இனனூம தொன ஸாமெல வீரபத்தன, பலலெவகமுலல	0 0 19.2
71	தெபரகஹேறெனகுமபுர	நெல்லு வயல	மிலில. எச ஹாட, மதர இனனூம ஸ்டெனலி அபெவலிஹு, புருக்குல, வீரகெடிய	0 0 1 4
72	தெபரகஹேறென	சேன	தொன அனதரயல ரனவலிஹு வெலலப்பு, மெதகொட இனனூம தொன ஸாமெல வீரபத்தன, பலலெவகமுலல	0 0 3.9
75	ஷெ	ஷெ	விடானகலிடகே லியனரதனூய, கபுகமபொந, வீரகெடிய	0 0 13
76	லோலுகஹுவத்த அல பிலிகனெவத்த	7 தெனன மரங்க 10-15 வருஷம், 4 தெனன மரங்க 25-30 வருஷம், ஒரு மா மரம் 10-15 வருஷம், 2 பலா மரங்க 10-15 வருஷம், 4 கழக மரங்க 1-5 வருஷம்	விலபகே தொனிப்பா, மெதகம்	0 2 3
77	ஷெ	2 கழக மரங்க 5 வருஷம்	ஷெ	0 0 8.2

எடுத்தகொளவுதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நிலவியசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம ஸூ (செப்டெம்பர்) புரடாசி மாதம் 18 ந தேதியிலன்று காலை 8 30 மணிக்கு வீரகெறிய கிராமச் சங்க ஆபிசில் என்முனப்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவவுடந்தைகளுக்காயத் தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அலாக்ரித்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி, 1950 ம ஸூ (ஜூலை) ஆடிப் 24 ந உ. ஏ. பீ. எஸ். என. புள்ளிநாயகம், உதவி அரசாட்சி ஏசனரே.

கிறிபத்தமுன பால ரோடுக்காக என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

துணடு	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
54	பொலகலவலவத்த	7 தெனனமரங்க 35 வருஷம், 4 தெனனமரங்க 4 வருஷம், 29 கழகமரங்க 10 வருஷம், 2 ராப பலாமரம், 10 வருஷம், 7 இம்புலமரம் 5 வருஷம் உள்ள தோட்டம்	(1) ஏ. எச. எம். கறீம், (2) ஏ. எச. முகமமது, (3) ஏ. எம். சாடிக, முஸலீம் தெரு, டிக்கவெலை	0 0 10.9
56	போகஹுவத்த	3 தெனனமரம் 35 வருஷம், 5 தோடைமரம் 10 வருஷம் ஒரு எலுமிச்சைமரம் 5 வருஷம், வேயந்த மண்கடையின் பகுதியுள்ள தோட்டம்	(1) விக்ரமசிங்ஹே கரேலில், (2) விக்ரமசிங்ஹே தொன யுவானில் பிறுனசில், நறுவா, வீரகெறிய	0 0 10 6
57	கிறிய ரோடு	—	(1) ஏ. எச. எம். கறீம், (2) ஏ. எச. முகமது, (3) ஏ. ஆர். ஆர். எம். சாடிக, முஸலீம் தெரு, டிக்கவெலை	0 0 3 1
75	கலேகுலவத்த	தோட்டம், ஒரு தெனனமரம் 35 வருஷம்	(1) ஏ. எஸ். நயினா முகமமது, (2) ஏ. எஸ். முகமமது வத்த, (3) ஏ. எஸ். நூராலகுசாண, (4) ஏ. எஸ். நூரூல் சுபாதா, வீரகெறிய	0 0 6.2
77	ஷெ	தோட்டம், 3 தெனனமரங்க 35 வருஷம், 2 ராப பலாமரங்க, 10 வருஷம், ஒரு பலாமரம் 20 வருஷம்	ஷெ	0 0 14.5
78	கிறிய ரோடு	ஷெ	ஷெ	0 0 5.5

எடுத்தகொளவுதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம ஸூ (செப்டெம்பர்) புரடாசி மாதம் 18 ந தேதியிலன்று காலை 3 மணிக்கு வீரகெறிய கிராமச் சங்க ஆபிசில் என்முனப்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவவுடந்தைகளுக்காயத் தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அலாக்ரித்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி, 1950 ம ஸூ (ஜூலை) ஆடிப் 24 ந உ. ஏ. பீ. எஸ். என. புள்ளிநாயகம், உதவி அரசாட்சி ஏசனரே.

ஆனைக்கோட்டை பொலில் நிலையமுட பொலில் உத்தியோகத்தா லீக்களும் என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
1	ஆடுபட்டடிபுலை	60 வருஷ 50 தெனனைகளும், 40 வருஷ 141 தெனனைகளும், 25 வருஷ 26 தெனனைகளும், 20 வருஷ ஒரு தெனனையும், 2 வருஷ 51 தெனனைமபினளைகளும், 100 வருஷ 160 பனைகளும், 60 வருஷ 100 பனைகளும், 30 வருஷ 49 பனைகளும், 15 வருஷ 37 பனைகளும், 40 வருஷ 4 மாமரங்களும், 25 வருஷ 6 மாக்களும், 10 வருஷ 4 மாக்களும், 70 வருஷ ஒரு புளியும், 25 வருஷ ஒரு புளியும், 15 வருஷ 1 பிலாவும், 25 வருஷ ஒரு இலுப்பையும், 10 வருஷ ஒரு இலுப்பையும், 25 வருஷ ஒரு நெல்லியும், 15 வருஷ 2 வேம்பும், 15 வருஷ ஒரு மாலும், 10 வருஷ 3 தோடையும், 7 வருஷ ஒரு எலுமிச்சையும், 3 வருஷ 4 மாதனையும், 3 இருப்புப் பட்டை வைத்துக் கட்டின ஒரு கற்சுவரும், கலவா கட்டி ஒடுபோட்ட ஒரு மாடி வீறும், கலவா கட்டித் தகரம் போட்ட ஒரு சமயலறையும், தகரம் போட்ட நிரந்தரமான ஒரு குளிகும் அறையும், (கொங்கிற்றிறிணு போட்ட தட்டைக் கூரையுள்ள 2 நிரந்தரமான மசல் கூடங்களும், 2 கற்கட்டுக் கிணறுகளும், 2 கற்கட்டுத் தண்ணீர்த தொட்டியும், 2 தலாப்போன தாங்கிக் கற்கட்டுச் சுவரும், 2 தூரந்த கற்கட்டுக் கிணறும், 2 சுவரிலாத தற்காலிக் கிணறுக் கொட்டிலும், ஒரு கற்கட்டு வாய்க்காலும் மடங்கிய தோட்ட நிலம்	உரித்தாளியின் பெயர். டாகரா டபிளயு எஸ். நதானியல் பெண கிறேல சகிதமலா, நம்பொட	ஏ ரூ. ப. 3 1 27



துணை. காணியின பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
2 ஆட்டுப்பட்டிமுலை	40 வருஷ 19 தென்கிண்களும், 25 வருஷ 5 தென்கிண்களும், 2 வருஷ 29 தென்கிண்களும், 100 வருஷ 50 பனைகளும், 60 வருஷ 71 பனைகளும், 30 வருஷ 13 பனைகளும், 15 வருஷ 8 பனைகளும், 40 வருஷ ஒரு மாவும், 10 வருஷ ஒரு மாவும், 60 வருஷ ஒரு வேம்பும், 75 வருஷ ஒரு புளியும், 15 வருஷ ஒரு புளியும், 10 வருஷ ஒரு மாதனமரமும், 5 வருஷ 2 இலவமரமுங் கொண்ட தோட்ட நிலம்	டாக்டர் டபிள்யூ. எஸ். நதாலியல் பெண்கிரேஸ் சகிராதமலா, ரமபொட	0 2 10.4
			3 3 37.4

எடுத்ததுக்கொள்வதற்கான எத்தனையுமையுமபடி (203 ம அதி) காணி எடுத்ததுக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவினை ஏற்பாடுகளின் பிரகாரம் கௌரவ கிருஷ்ண பகுதி மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம பிரிவினாபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 28 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவ்வுடநடைகளுக்காய்த தாம் சாதிக்ரம உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி. இதுதான் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

யாழ்ப்பாணக் கச்சேரி,  
1950 ம (ஒகஸ்ட்) ஆடிமீ 27 ந ல.

பீ ஜே ஹட்சன்,  
அரசாட்சி எச்சனடு

**காணி மீட்டற் சட்டம்.**

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம பிரிவினாபடி காணிக் கொமிஷனா எமக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் ஒழுமம் விஜய பெரேரா விறகுச்சி, காலி டிஸ்திரிக் உதவி மாகாண அதிபராகிய நான்—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதனைத்து அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்தக் காணிகளைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;
- (2) அத்தகைய காணிகளில் உள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ,
- (3) அத்தகைய காணிகளில் சோந்தையுடைய சகலரும் அழகொட அரசாங்க ஆண பாடசாலை, பிறநிகலியில் 1950 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 31 ந தேதியிலன்று முற்பகல் 9 30 மணிக்கு நோமுகமாய் அல்லது பிரதிநிதிமூலம். எமக்கு முன்னர் சமூகமளித்து அத்தகைய காணிகளில் அவரவாக்குரிய சோந்தைகளையும் அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும் ,

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவினாபடி இத்தால் பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்.

காலி டிஸ்திரிக்,  
1950 ம் (ஒகஸ்ட்) ஆடிமீ 24 ந ல.

வீ. பீ விறகுச்சி,  
உதவி மாகாண அதிபர்.

அட்டவணை.

துணை. காணியின பெயர்	விபரம்.	முடிவுபெற்ற கிராமப்பட இல. 590. கிராமம்—நறனோவிறற்.	விசாலம். ஏ ரூ ப.
245 கிரிகெற்றிய கும்புற அல் லது கணுகெற்றியவெல்	நெல்வயல்	எஸ் டி எஸ் முனசிங்ஹ, எம். அலடின டி சிலவா, இருவரும் வேற்றறுடுவ, பலப்பிறறி யாவில் உள்ளவர்கள்	2 0 35
246 வாயக்கால்	வாயக்கால்	முடிக்குரியதும், டி. எஸ் முனசிங்ஹா, அலடின டி சிலவா, இருவரும் வேற்றறுடுவ, பலப் பிறறியாவில் உள்ளவர்கள், வீ கோவில் சிஞ்சோ, அழகொட, பிறறிக் கலவிலுள்ள பீ. கருணாகல் மேற்பாத்தது	0 0 13